

## هُدَايَةُ اللَّهِ الْوُدُودِي تَرْجُمَةُ مَوْلِدِ شَيْخِ دَاعُودُ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ.

سُبْحَانَ الْحَيِّدِ الْوَهَّابِ الْحَيِّدِ الثَّوَابِ ذِي الْعِزِّ وَالْبَقَاءِ ○ وَالْجُودِ وَالسَّخَاءِ  
○ وَالْفَضْلِ وَالْبَهَاءِ ○ وَالْجَلَالِ وَالنَّعْبَاءِ ○ وَالْجَبَالِ وَالسَّنَاءِ ○ الَّذِي اخْتَارَ  
أَوْلِيَاءَهُ عَلَى صَائِرِ الْبَصْنُوعَاتِ ○ وَأَعَزَّهُمْ بِأَشْرَفِ الْمَعْلُومِ الْمَرْفُوعَاتِ ○ وَبَسَطَ  
لَهُمْ عَوَائِدَ الْكِرَامَاتِ ○ وَأَيْدَهُمْ بِتَبْصِيرِ أَسْرَارِ الْآيَاتِ ○ وَجَعَلَهُمْ أَقْطَابًا  
لِلسَّمَاءِ وَالْأَرْضِ ○ وَأَوْسَعَ وَطْأَتِهِمْ فِي الطُّولِ وَالْعَرْضِ ○ وَمِنْهُمْ غَوْثُ الثَّقَلَيْنِ  
○ وَشَيْخُ الْفَرِيقَيْنِ ○ إِمَامُ الْأَتْقِيَاءِ وَأَنْبِيسُ الْأَوْلِيَاءِ، قُدْوَةُ الْمُؤْمِنِينَ ○  
وَكَهْفُ الْمُسْلِمِينَ ○ مَأْمَنُ الْخَائِفِينَ ○ وَمُعِينُ الْبُرِيدِينَ ○ عَيْنُ الْمُحَقِّقِينَ  
○ وَزَيْنُ الْمُبْدَقِّقِينَ ○ صَاحِبُ الْكِرَامَاتِ الْبَاهِرَاتِ ○ وَكَاشِفُ الْمَسَائِلِ  
الْمُعْضَلَاتِ ○ الْعَارِفُ الرَّيَّانِي ○ وَالْمَحْبُوبُ الصَّدَائِقِي ○ الشَّيْخُ دَاعُودُ الرَّحْمَانِي

○ وَكَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ طَوِيلَ الْقَامَةِ ○ رَفِيعَ الْقَامَةِ الَّذِي آمَنَ بِبُؤْسِي بِنِ  
عِمْرَانَ عَلَيْهِ السَّلَامُ ○ وَكَمَلَ بِبَاقِي تَوَرَاتِهِ مِنَ الْأَحْكَامِ ○ وَصَارَ مَاهِرًا بِعَلْبِهِ  
بِبَاقِيهَا مِنَ الْحِكْمِ الْعَظِيمَةِ ○ وَالْأَدْوِيَةِ الْفَخِيْبَةِ وَهُوَ الْقُطْبُ الْبُعْظَمُ ○ وَالطَّرَازُ  
الْمُعَلَّمُ ○ وَالشُّرْقُ مِنْ بَنِي إِسْرَائِيلَ الْبُفْحَمُ ○ وَالْأَفْلُ فِي وَادِي شَامُفَانَ الْبُكْرَمُ  
○ قَدَّسَ اللَّهُ سِرَّهُ الْعَزِيزُ ○ وَتَوَرَّضَ ضَرِيحَهُ الْحَرِيْزُ ○ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا  
مُحَمَّدٍ سَيِّدِ الْبَشَرِ ○ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ الَّذِينَ فَازُوا بِحَضْرَتِهِ بِالْفَوْزِ الْأَكْبَرِ ○

رَضِيَ اللَّهُ عَنْ شَيْخِ دَاعُودَ

رَضِيَ اللَّهُ عَنْ شَيْخِ الْأَفْحَمِ

يَا شَيْخَ سَلَامٍ عَلَيْكُمْ

رَحِمَةَ اللَّهِ الْغُفُورِ

يَا أُولِي سَلَامٍ عَلَيْكُمْ

شَيْخِ دَاعُودَ عَلَيْكُمْ

வலியே உங்கள் பேரில் சலாம் உண்டாவதாகவும். ஷெய்கே உங்கள் பேரில் சலாம் உண்டாவதாகவும். ஷெய்கு தாலுத் என்ற நாயகமே உங்கள் பேரில் மிகுதி பிழை பொறுக்கும் ஆண்டவனாகிய அல்லாஹுத் தஆலா உடைய ரஹ்மத்து உண்டாவதாகவும்.

مِنْ بَنِي إِسْرَائِيلَ  
فَاتْتَفَيْنَا مِنْ شُرُورِ

أَشْرَقَتْ شَبَسُ السُّرُورِ  
جَذْبَةً كُلِّ الْخِيُورِ

இஸ்ராயீல் என்ற யஃசூபு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மக்களில் நின்றும் சந்தோஷமுடைய சூரியன் பிரகாசித்ததாக இருக்கிற ஹாலில் உதயமாகி விட்டது. அது நலவடங்களையும் இழுத்ததாக இருக்கிற ஹாலில் ஆகையால் நாங்கள் தீங்குகளை விட்டும் தப்பித்துக் கொண்டோம்.

مَنْ دَعَاكَ قَدْ حَبَاهُ  
نَاصِرًا مِنْ كُلِّ جَوْرٍ

شَيْخٌ دَاوُدٌ سَبَاهُ  
قَاضِي الْبَنُوِي كَفَاهُ

அவர்களுடைய திருநாமம் ஷெய்கு தாலூத் என்பதாயிருக்கும். யார் அவர்களைக் கூப்பிட்டாலும் அவரைக் காத்துக் கொள்வார்கள். நாட்டத்தை நிறைவேற்றுபவர்களாயிருக்கிற ஹாலிலே அநீதம் அடங்களை விட்டும் உதவி செய்கிறவர்களாயிருக்கிற ஹாலிலே அவருக்குப் போதுமாயிருப்பார்கள்.

فِي جَبِيْعٍ مَا عَلَيْنَا  
فِيكَ الْبَعَّ الْبُدُورِ

مِثْلَ صِيْتِكَ مَا سَبِعْنَا  
كُلَّ خَيْرٍ قَدْ عَرَفْنَا

நாங்கள் அறிந்த மட்டுக்கும் உங்களின் காரண கீர்த்தியைப்போல் கேள்வியாகவில்லை. பூரண சந்திரனைப் பார்க்கிலும் ரெம்ப இலங்கினதாயிருக்கிற ஹாலிலே உங்களிலே நலவடங்களையும் நாங்கள் அறிந்தோம்.

كُنْتَ قُطْبًا ذَا الْقَرَارِ  
عَنْ خَدِيْعَاتِ الْغُدُورِ

صِرْتَ سُلْطَانَ الْوَقَارِ  
دَافِعًا كُلَّ الرِّيَارِ

நீங்கள் கனதியை உடைய ராஜாவாகவும் தரிபாட்டை உடைய குத்பாவாகவும் ஆகிவிட்டீர்கள். உங்களை நாடி ஜியாரத்து செய்ய வந்தவர்கள் அடங்களுக்கும் சதிமானக்காரனுடைய மோசங்களைத் தட்டி வைக்கிறவர்களாகவும் இருக்கிறீர்கள்.

أَنْتَ كَاشِفُ الْكُرُوبِ نَازِعٌ شَرِّ الشُّرُورِ	أَنْتَ عَالِمُ الْغُيُوبِ سَامِعٌ مِثْلَ الْهُبُوبِ
---	--

நீங்கள் மறைவான கருமங்களை அறிகிறவர்களாகவும் வருத்தங்களை நீக்குகிறவர்களாகவும் காற்றைப் போல் தயாள மன்னிப்பு செய்கிறவர்களாகவும் தீங்கனுடைய கெடுதிகளை நீக்குகிறவர்களாகவும் இருக்கிறீர்கள்.

يَا دَلِيلَ الْحَاظِرِينَ اتِّنَافُضَلِ الْوُفُورِ	يَا أَمَانَ الْخَائِفِينَ يَا رَيْسَ الْفَائِرِينَ
---	---

பயந்தவர்களுக்கு கார்மானம் ஆனவர்களே தட்டழிந்தவர்களுக்குத் தலீலானவர்களே ஜெயம் பெற்ற அடியார்களுக்குத் தகுமானவர்களே எங்களுக்கு நிரப்பமான வருஷையைத் தாருங்கள்.

يَا أَيُّسَ الْأَوْلِيَاءِ أَعْطِينَ أَعْلَى الْأُمُورِ	أَنْتَ أَعْلَى الْأَتْقِيَاءِ أَنْتَ زَيْنُ الْأَزْكَيَاءِ
--	---

நீங்கள் தக்வாவை உடைய நாதாக்களுக்கு ரெம்ப உயர்த்தியானவர்கள். வலிமார்களுக்கு மருகுதலானவர்களுே நீங்கள் புத்திமான்களுக்கு ரெம்ப அலங்காரமானவர்கள். ஆகையால் கருமங்களில் ரெம்ப உயர்த்தியானதை எங்களுக்குத் தாருங்கள்!!

يَا ذَخِيرَ الْعَالَمِينَ أَبْعَدَنَا عَنْ مُكُورِ	يَا وَدِيَّ الْعَالَمِينَ يَا مُعِينِ السَّائِلِينَ
---	--

ஆலத்தார்களுடைய ஒலியே, ஆலிம்களுடைய தங்கரியப் பொருளே கேட்கிறவர்களுக்கு உதவி செய்கிற நாதாவே! குட்பாடங்களை விட்டும் எங்களைத் தூரமாக்கி வையுங்கள்.

فَلَمَّا إِن آوَانُ ظُهُورَهُ لِلنَّفْعَاعَةِ ○ أَثَارَ أَرْضِهِ الْحُرَّاتِ لِلزَّرَاعَةِ ○ فَاذْدَقْتِ  
الدِّمَاءُ مِنْ قَبْرِهِ الْحَرِيْزِ ○ فَأَعْبَتْ عَيْنَيْهِ فَصَارَ مُتَحَيِّرًا فِي كَسَادِ بَصْرِهِ الْعَزِيْزِ  
○ وَعَاذِبَهُ مَبًّا أَصَابَهُ فَشَفَاهُ اللهُ الْعَلِيْمُ ○ بِدَعْوَةِ الشَّيْخِ الْعَظِيْمِ ○ وَأَبْرَزَلَهُ  
عَلَامَةً ضَرْيِحِهِ الْكَرِيْمِ ○ ثُمَّ سَبَّاهُ بِأَنَّهُ شَيْخٌ دَاعُوْدُ الْحَكِيْمِ ○ فَاَنْتَشَرَ هَذَا الْخَبْرُ  
فِي بِلَادِ الْمُسْلِمِيْنَ فَاتَّوَّهُ جَبًّا غَفِيْرًا ○ وَعَظُّوْهُ وَشَرَّفُوْهُ وَبَنَوْعَلَيْهِ مَقَامًا خَفِيْرًا ○

### شعر

صَارَ نُورٌ عَلَاةٌ لِبَامًا	إِنَّهُ هُوَتَمَّ تَبَامًا
تَحْتُوُوا بَعَطَاهُ ذِمَامًا	فَاَقْتَدُوا بِهَذَاهُ إِمَامًا

حُكِي عَنِ الشَّيْخِ عَبْدِ الْقَادِرِ أَنَّهُ سَافَرَ لِيَزَارَةَ حَبِيْبِهِ النَّاهُوْرِيَّ ○ الْبَدْعُو  
بِالنَّاهُوْرِيِّ الَّذِي جَاءَ مِنْ أَجْبِي بِأَمْوَالِ الْكَثِيْرَةِ ثُمَّ رَجَعَ مِنْهُ بَعْدَ مَا حَوِي  
بِأَكْرَامِهِ هَدَايَا غَزِيْرَةً فَلَمَّا نَزَلَ مَنْزِلًا لِيَأْكُلَ مَا عِنْدَهُ مِنْ زَادِ الْبَعَاشِ ○ أَعْطَاهُ

شَاشَ مَوْزًا مَسْمُومًا بِبُذُورِ الْبُنْجِ وَالْحِشَاشِ ○ وَصَارَ بِأَكْلِهِ كَبْشِلَ الَّذِي  
يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ○ وَانْصَرَمَ عَنْهُ الْعِلْمُ وَالْحِسُّ ○ ثُمَّ لَازَى مَقَامَ  
الْشَّيْخِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَبِيًّا ○ فَأَعْطَاهُ فِي الْبَنَامِ عِرْقًا نَعِيمًا ○ فَشَفَاهُ الرَّحْمَنُ عَمَّا  
كَانَ بِهِ سَقِيمًا ○ صَلَّى اللَّهُ عَلَى الرُّوحِ الْأَعْظَمِ ○ وَعَلَى إِلِهِ وَأَصْحَابِهِ الْأَنْجَمِ ○

صَلَاةٌ سَلَامٌ هُبَا سُرْمَدًا

عَلَى الْبُصْطَفَى الْبُجْتَبِيِّ سَيِّدًا

وَالِ وَصْحَبٍ وَقَوْمٍ هُدَايَ

وَلِي الشَّيْخِ دَاءُودِ عَالِي الْبَقَامِ

எக்காலமும் ஸலவாத்தும் சலாமும் தெரிந்து தெளிவாக்கப்பட்ட நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதிலும் அவர்களுடைய ஆல் அஸ்ஹாபுகள் மீதிலும் நேர்வழியை உடைய ஜனங்கள் மீதிலும் பதவி உயர்ந்த ஷெய்கு தாலுத் ஒலியவர்கள் மீதிலும் உண்டாவதாகவும்.

الْعُونُ قَدْ جَاءَ لَنَا بِالتَّبَامِ

بِزُورَاتٍ دَاعُو دَنَاهِى السَّلَامِ

أَمْنَابِهِ مِنْ كُرُوبِ عِظَامِ

وَنَلْنَا جَدَاوِيهِ بِالْإِهْتِسَامِ

பழிப்பை விலக்கும்படியாகிய தாலுத் ஒலி அவர்களை ஜியாரத்து செய்வதினால் உதவியாகிறது நம்மளுக்கு நிரப்பத்துடனே வந்துவிட்டது. இன்னும் அவர்கள் பொருட்டினால் வலுப்பமான வருத்தங்களை விட்டும் அச்சம் தீர்ந்தோம். இன்னும் அவர்களை நாடுவது கொண்டு அவர்களுடைய கொடைகளை நாம் பெற்றுக் கொண்டோம்.

أَمَانٌ وَأَمْنٌ وَنَصْرٌ مُّبِينٌ

لَنَا إِذْ تَوَيْنَابِهِ بِالْيَقِينِ

كَرَامَاتِهِ ذَاتُ عَجَبٍ مَّتِينٌ

تَبَدَّتْ لَنَا وَإِفْرَاتِ النَّظَامِ

உறுதியுடன் அவர்களைக் கொண்டு நாம் ஒதுங்கிய நேரத்தில் நமக்கு அவர்கள் துலாம்பரமான உதவியாகவும், கார்மானம் ஆகவும் தஞ்சமாகவும் இருக்கிறார்கள். அவர்களுடைய கராமத்துகள் உறுதியான புதுமையை உடையதாயிருக்கிறது. அது நிரப்பமான கோர்வையை நமக்கு வெளியாக்கி விட்டது.

طَوِيلُ الْقِيَامِ قَلِيلُ الطَّعَامِ

أَصِيلُ الْوُصُولِ قَلِيلُ الْكَلَامِ

حَيُّ الْبَحْيَاءِ رَفِيعُ الْبَقَامِ

مُضِيئُ مَنِيئِ كَبْدِ الظُّلَامِ

அவர்கள் மிகுதி நின்று வணங்கியவர்கள். ஊண், பேச்சுக் குறைந்தவர்கள், வங்கிசமானவர்கள், முகம் அழகானவர்கள், தகுதி உயர்ந்தவர்கள், இருளை நீக்கும் பூரண சந்திரனைப் போல் பிரகாசிக்கும் ஒளிவை உடையவர்கள்.

وَأَعْجَبُ بِهِ إِذْ بَدَأَ مِنْعَا

عَلَى مَنْ ثَنَا مَا دِحًا مُكْرَمًا

وَمَنْ ذَا يُرِي مِثْلَهُ مُعْظَمًا

مُعِينًا لِنَنْ جَاءَهُ بِالسَّلَامِ

அவர்களைப் புகழ்ந்து துதித்தவன் பேரில் உபகாரமும் சங்கையும் செய்தவர்களாயிருக்கிற ஹாலிலே அவர்கள் வெளியாகி விட்டார்கள். ஆகையால் அவர்கள் ஆச்சரியமுடையவர்களாகி விட்டார்கள். அவர்களைப் போல் வலுப்பமாக்கப்பட்டவர்களும் அவர்களை நாடி வந்தவர்களுக்கு உதவி செய்கிறவர்களும் யாரையும் காண முடியாது.

وَلِيَّ كَرِيمٍ وَقُطْبٍ عَظِيمٍ



عَلَيْ عَطُوفٍ رَّءُوفٍ رَّحِيمٍ

صَفِيٍّ صَفُوفٍ حَلِيٍّ حَلِيمٍ

هُمَا مِرْكَاتُ الْأَنْبِيَاءِ الْعِظَامِ

அவர்கள் சங்கையான ஒலி, வலுப்பமான குத்பு, உயர்த்தியானவர்கள், இரக்கம் கிருபை உள்ளவர்கள், தெளிவானவர்கள், மன்னிக்கிறவர்கள், இன்பமான வாக்கும் அமர்த்தியான குணமும் உள்ளவர்கள். தகுதியுள்ள மனிதர்களுக்கெல்லாம் நாயகமானவர்கள்.

نُصَلِّي عَلَى سَيِّدِ الْأَنْبِيَاءِ

إِمَامِ الْهُدَى أَحْمَدِ ذِي الضِّيَاءِ

وَالِ وَأَصْحَابِهِ الْأَوْلِيَاءِ

وَمَنْ تَابَعُوهُمْ بِطُرُقِ السُّبُحِ

நபிமார்களுக்கெல்லாம் நாயகமானவர்கள், நேர்வழியை உடைய இமாமாகவும், ஒளிவை உடையவர்களாகவும் உள்ள அஹ்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதிலும் அவர்களை துயர்ந்தவர்கள் மீதிலும் அவர்கள் ஆல் அஸ்ஹாபுகள் மீதிலும் மற்ற அவ்லியாக்கள் மீதிலும் அவர்களைத் துயர்ந்தவர்கள் மீதிலும் நாம் ஸலவாத்து சொல்வோம்.

حُكِيَ عَنِ الشَّيْخِ الْبَفَاضِلِ ○ الْمُسَيَّبِيُّ بِصَدَقَةِ اللَّهِ لَبِيَّةِ الْعَالِمِ الْكَامِلِ ○ أَنَّهُ  
شَكَ فِي أَنَّ الشَّيْخَ رَضِيَ اللَّهُ عَنْهُ وَإِلَى اللَّهِ الْأَعْظَمُ ○ ثُمَّ جَاءَ مَقَامَهُ الْأَكْرَمَ ○ وَلَمْ  
يَقْرَأْ عَلَيْهِ مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ الْأَفْخِمِ ○ فَنَامَ لِحَبِيبِهِ الْأَقْوَمِ ○ فَرَأَى أَنَّ الشَّيْخَ  
رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لِخَادِمِهِ خُذْ هَذَا اخْذًا عَنِينًا ○ فَتَنَفَّخَ بَطْنُهُ مُتَوَرِّمًا كَلِيفًا  
○ فَقَالَ لِلشَّيْخِ لِمَ أَمَرْتَ خَادِمَكَ أَنْ يَأْخُذَنِي مُعْنِنًا ○ فَقَالَ إِنَّكَ أَسَأْتَ بِي  
ظَنَنْتَ ظَنًّا مُحَرِّفًا ○ وَإِنِّي قَرَأْتُ التَّوْرَةَ وَتَحَقَّقْتُ نَعْتَ سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَّى اللَّهُ  
عَلَيْهِ وَسَلَّمَ ○ فَاْمَنْتُ بِهِ مُظَرِّفًا فَتَابَ مِنِّي أَسَاءَ بِهِ ظَنُّهُ الذَّمِيمَ وَقَرَأَ عَلَيْهِ فِي  
الْبَنَامِ بِقَلْبِهِ بَعْضًا مِنْ سُورَةِ يُسُ وَالْقُرْآنِ الْحَكِيمِ ○ فَشَفَاهُ اللَّهُ الْبَنَانُ  
الْحَلِيمُ ○ بِبَرَكََةِ الشَّيْخِ دَاءُ وُدِّ الْكَرِيمِ ○ حُكِيَ عَنْ مُجَاوِرِهِ أَنَّهُ مَرِضٌ مَرَضًا  
مَخُوفًا ○ فَتَيَبَّسَ فَهُوَ ظَبَاءٌ مَعُوفًا ○ فَجَاءَ بِمَقَامِ الشَّيْخِ رَضِيَ اللَّهُ شَاكِيًا ○  
فَرَأَى أَنَّ الشَّيْخَ رَضِيَ اللَّهُ عَنْهُ أُلْقِيَ فِيهِ عِرْقًا حَالِيًا ○ فَتَيَقَّظَ وَهَذَا الْعِرْقُ فِيهِ

مُتَحَالِيًا ۝ فَأَرْوَاهُ الْمَنَّانُ ۝ بِلُطْفِ الشَّيْخِ الْحَنَّانِ ۝ صَلَّى اللَّهُ عَلَى نَبِيِّ الْأَنْبِيَاءِ

الْعِظَامِ ۝ وَعَلَى إِلِهِ وَأَصْحَابِهِ الْأَصْفِيَاءِ الْكِرَامِ ۝

عَلَى النَّبِيِّ ذِي الْجَلَالِ  
وَالشَّيْخِ دَاعُودَ الْوِصَالِ

صَلَاةَ رَبِّي ذِي النَّوَالِ  
وَالْأَلِ أَصْحَابِ الْكِبَالِ

வலுப்பமுடைய நபியவர்கள் மீதிலும் அவர்களுடைய ஆல் அஸ்ஹாபுகள் மீதிலும் ஷெய்கு தாலுத் ஒலி மீதிலும் கொடையை உடைய எங்கள் ஆண்டவனுடைய ஸலவாத்து உண்டாவதாகவும்

حُبًّا لِلسَّيِّخِ ذِي الْجَلَالِ  
تُعْطُوا اخْلَاصًا مِنْ غِيَالِ

هُبُّوَاهِيَا أَهْلَ الْجَبَالِ  
سُبَّاهُ دَاعُودَ الْكِبَالِ

அழகை உடையவர்களே வலுப்பமும், நிரப்பமும் உடைய ஷெய்கு தாலுத் ஒலியை முஹப்பத் வைக்கிறதை நாடுங்கள். மூரியாட்டம் செய்யும் ஷெய்த்தானுடைய தீங்குகளை விட்டும் ஹலாசை உங்களுக்கு கொடுக்கப்படுவீர்கள்.

وَإِنِّي لَنَا سَعْدُ الْعَيْمِ  
بِالشَّيْخِ صَاحِبِ النَّبَالِ

مِنْ نِعْمَةِ الْمَلِكِ الْعَظِيمِ  
وَحَازَ نَافِضُ الْكَرِيمِ

வலுப்பமாகிய ராஜாவாகிய அல்லாஹ் உடைய உபகாரத்தில் நின்றும் அடைய வளைந்த சீதேவித்தனம் நம்மளுக்கு வந்துவிட்டது. சங்கையான ஆண்டவனுடைய வருஷையும் நம்மளுக்கு சேகரமாகி விட்டது. இதுவெல்லாம் பூராயம் உடைய ஷெய்கு தாலுத் ஒலியின் பொருட்டால் கிடைத்தது.

قَدْ جَاءَهُ كُلُّ الْعِبَادِ  
مُحَافِظًا مِّنَ الْوَبَالِ

تَوَالَهُ عَمَّ الْبِلَادِ  
نَالُوا مِنْهَا مُمًّا بِالْبُرَادِ

மேல்படி அவர்களுடைய உபகாரம் பட்டணங்களில் ஏகமாய்ப் பரந்து அடியார்கள் அடங்களும் அவர்களை நாடி வந்து தங்கள் தங்கள் முரதின்படி மேலெண்ணங்களைப் பெற்றுக் கொண்டார்கள். அந்த ஒலியவர்கள் எல்லாரையும் ஹலாக்கை விட்டும் காப்பாற்றினவர்களாயிருக்கிற ஹாலில்

عَبَّابِهِمْ مِّنَ السَّقَامِ  
جَادَلَهُمْ قَبْلَ السُّؤَالِ

عَطَاؤُهُ أَغْنَى الْأَنَامِ  
سَخَاؤُهُ مِثْلُ الْغَمَامِ

அவர்களுடைய உபகாரக் கொடையாகிறது மனிதர்களிலே சீக்கை நிவர்த்தி செய்து தேவையறச் செய்துவிட்டது. அவர்களின் தர்மமாகிறது மேகத்தைப் போலும் கேட்கும் முன் கொடை கொடுத்தும் வருகின்றார்கள்.

حَاشَهُمْ مِنَ الْفِتَنِ  
حُبًّا عَقِيدًا كَالْبُقَالِ

ذَخِيرُ أَهْلِ الْبُتْفَتَنِ  
أَحَبُّهُ أَهْلُ الْفِطَنِ

அவர்கள் முத்துப்பேட்டையை உடையவர்களுக்குத் தங்கரியமான புதையலாக இருக்கிறார்கள். அந்த ஜனங்களுக்கு வித்தனா வராமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். புத்திமான்கள் வாக்காலும் மனதாலும் ஒருமித்த முஹப்பத்தாக மேல்படி ஒலியை முஹப்பத் வைத்திருக்கிறார்கள்.

مَا خَابَ مَنْ جَاءَ مِنْ عَلِيلٍ  
أَعْلَاهُ مِنْ كُلِّ الرِّذَالِ

بِجَاهِ شَيْخِنَا الْجَلِيلِ  
كَمْ مِنْ حَقِيرٍ أَوْ ذَلِيلٍ

எங்கள் ஷெய்கு தாலுத் ஒலி நாயகத்தின் பொருட்டால் அவர்களை நாடி வந்த சீக்குக்காரர்கள் பேர் கெட்டுப் போகவில்லை. தாழ்மை அடைந்த எத்தனையோ பேரை மேல்படி ஒலிநாதா அந்த தாழ்மைகளை விட்டும் மேன்மையாக்கி வைத்திருக்கிறார்கள்.

مَوْلَاهُ مُوَلَّى الْأَعْتَصَامِ

وَكُلِّ أَصْحَابِ الْجَبَالِ

صَلَّى عَلَى خَيْرِ الْأَنَامِ

وَالْأُلِّ وَالصَّحْبِ الْكِرَامِ

மனிதர்களுக்கெல்லாம் ஏற்றமாகிய நம் நபியவர்கள் பேரிலும் அவர்களுடைய சங்கையான ஆல் அஸ்ஹாபுகள் பேரிலும் அவர்களுடைய ஒலிமார்கள் அடங்ங்கல் மீதிலும் கார்மானத்தைக் கொடுக்கும் எஜமானாகிய அல்லாஹுத்தஆலா ஸலவாத்து சொல்வானாகவும்.

حُكِيَ عَنْ ثِقَاتٍ رَأَوِيَاتِ الْأَعَاجِيبِ ○ أَنْ رَجُلًا مِّنَ الْكُفَّارِ الْعِنَادِ الْعَقَارِيِّبِ ○

زَرَعَ فِي قَرِيبِ مَقَامِ الشَّيْخِ رَضِيَ اللَّهُ عَنْهُ فَلَبَّاتَمَّ الْحَصَادُ سَأَلَهُ الْبُجَاوِرُونَ بِأَنَّ

لَهُمْ فِي كُلِّ اثْنَيْ عَشَرَ صَاعًا وَاحِدًا بِإِلَاعِنَادِ فَرَدَّهُمْ بِشَوْكَتِهِ مُسْتَهْزَاءً بِقَوْلِهِ

الذَّمِيمِ ○ هَلْ خَرَجَ الْقَرْنَانِ لَوْلِيَّهِمُ الْقَرِيمِ ○ فَحَبَلَ عَلَيْهِ الشَّيْخُ رَضِيَ اللَّهُ عَنْهُ

رَاكِبًا عَلَى خَيْلِهِ الْكَرِيمِ ○ فَأَوْضَعَ عَلَى صَدْرِ الْبَلِيمِ ○ حَافِرَةً قَدَمِهِ الْبَرِيمِ ○

فَقَاضَ رُوحَهُ الْخَسِيسُ ○ بِسُخْطِ الشَّيْخِ الْخَرِيسِ ○ شَعْر

وَمِنْ مُحِبِّ فَازٍ بِالْحَبَامِ

سِبَاهَةَ نَالَ الْفَوْزَ بِالْهَمَامِ

كَمْ مِّنْ مُّعَادٍ جَاءَ بِالْحَبَامِ

كَذَاكَ مَنُ اثْنَاءُ مَدْحًا ذَاكِرًا

حِكْمِي أَنْ رَجُلًا مِّنْ أَهْلِ كُوْتَانُورٍ ○ نَدَرَ لِلشَّيْخِ رَضِيَ اللهُ عَنْهُ خَمْسَةَ أَفْنَامٍ بِلَا  
نُكُورٍ ○ فَاشْتَرَى بِبَنْدُورِهِ قُصَاصَ التَّنَابِيلِ ○ فَبَاعَهَا بِخَمْسَةِ عَشْرَ أَفْنَامًا فِي  
الرَّنَابِيلِ ○ فَجَاءَ بِخَمْسَةِ مِّنْهَا قَاضِيًا لِّبَنْدُورِهِ مُتَحَيِّلًا ○ فَقَامَ لَا يَتَحَرَّكُ وَلَا  
يَتَكَلَّمُ مَدْهُوشًا مُتَعَلِّلًا ○ فَأَعْطَى ضِعْفَهَا تَائِبًا مِّمَّا أَرَادَ مُتَقَدِّلًا ○ فَأَرَاهُ  
الرَّحْمَنُ عَمَّا أَصَابَهُ مِنَ الزَّمَانِ بِبَرَكََةِ الشَّيْخِ قَدَّسَ اللهُ سِرَّهُ الْعَزِيزُ ○ وَنَوَّرَ  
ضَرِيحَهُ الْحَرِيْزُ ○ وَالصَّلَاةُ وَالسَّلَامُ الْاِتِّبَانِ عَلَى خَيْرِ مَنْ وُلِدَ فِي قَبَائِلِ عَدْنَانَ ○  
وَعَلَى إِلِهِ وَأَصْحَابِهِ الشَّجْعَانَ ○

عَلَى نَبِيِّ السَّنَاءِ دَاعُودَ شَيْخِ الْبَهَاءِ	صَلَاةُ رَبِّ التَّنَاءِ وَالْأَلِ صَحْبِ الصَّفَاءِ
--	---

புகழை உடைய ஆண்டவனின் ஸலவாத்தாகிறது அழகை உடைய நம் நபி நாயகத்தின் மீதிலும் தெளிவை உடைய அவர்கள் கிளையார்கள் தோழமார்கள் மீதிலும் பிரகாசத்தை உடைய ஶெய்கு தாலுத் ஒலியின் மீதிலும் உண்டாவதாக!

لِشَّيْخِ لِلسَّنَاءِ تُوبُوا بِكُلِّ الْبَلَاءِ	زُورُوا بِنَابِعَتِنَاءِ دَاعُودَ نَافِي الْعَنَاءِ
---	--

ஐனங்களே கஷ்டத்தை நீக்கும் ஷெய்கு தாலுத் ஒலியின் ரவ்ளாவை ஜியாரத்து செய்யுங்கள். பலாய் அடங்களை விட்டும் மீண்டு விடுவீர்கள்.

عَالِي الْمَنَارِ الْمَجَلِيِّ	هَذَا الْوَيْلُ الْمَعْلِيِّ
بِفَضْلِهِ ذِي الْعَلَاءِ	مَا حَى الْخَبِيثِ الْمَقْلِيِّ

இவர்கள் உயர்த்தியாக்கப்பட்ட ஒலி, வலுப்பமாக்கப்பட்ட மேலிட்ட பிரகாசம் உள்ளவர்கள். உயர்த்தியான தங்கள் வருஷையினால் கோபமாக்கப்பட்ட ஷைத்தானைப் போக்குகிறவர்கள்.

بِعَلْبِهِ ذِي الْبَحَالِ	رَاقِي النَّبَاءِ الْعَوَالِيِّ
بِقَلْبِهِ ذِي الصَّفَاءِ	رَائِي حَقِيقَ الْجَبَالِ

புதுமையை உடைய தங்கள் இல்மினால் உயர்ந்த பதவிகளை எத்தினவர்கள். தெளிவான தங்கள் கல்பினால் அகமியத்தைக் கண்டவர்கள்.

مِثَابِهِ وَكَفَاهُ	كَمْ مِّنْ مَّرِيضٍ شَفَاهُ
بِحُكْمِهِ الْإِعْتِلَاءِ	وَكُلُّ رَيْنٍ نَقَاهُ

மேற்படி தாலுத் ஒலி எத்தனையோ நஸலாளிகளின் வியாதிகளை நீக்கி செளக்கியம் ஆக்கினார்கள். அவர்களுக்குப் போதுமானவர்களாயிருக்கிற ஹாலில் இன்னும் தங்களின் தீர்ப்புக் கொண்டு மனதில் உண்டான ஊத்தைகள் அடங்கலும் அவர்களை விட்டும் நீங்கி விட்டது.

رُمُهُ تَكُنْ مُسْتَقِيمًا	يَا مَنْ يَكُونُ سَقِيمًا
تُصَبُّ سَلِيلَ الْوَلَاءِ	وَلَوْ تَكُونُوا عَقِيمًا

சீக்குள்ள மனிதனே மேல்படி ஷெய்கு தாலுத் ஒலியை நாடுங்கள். சீக்கு நீங்கி சுவ்கிகயம் பெற்று நேர்மையாகி விடுவீர்கள். நீங்கள் பிள்ளை இல்லாதவர்களாய் இருந்தபோதிலும் மேற்படி ஒலியின் பொருட்டால் பிள்ளை சந்ததியைப் பெற்றுக் கொள்வீர்கள்.)

أَنْبَاءُهُ بِاسْتِنَادٍ  
نَالُوا مُرَادَ النَّبَاءِ

لَنَا آتِي فِي الْبِلَادِ  
جَاءَ وَجَبِيْعُ الْعِبَادِ

(அந்த ஒலியவர்களுடைய செய்திகள் ஊர்களில் சரியான ஆதாரத்துடன் பரந்தபோது அடியார்களான ஜனங்கள் அவர்களை நாடிப் போய் தங்கள் தங்களுடைய முராதுகளைப் பூரணமாய் பெற்றுக் கொண்டார்கள்.

أَوْلَاةٌ عَلِمَّا حَسِينًا  
أَحَبَّهُ بِصُطْفَاءِ

أَعْلَاهُ رَبِّي زَمْرِينَا  
أَدْنَاهُ قُطْبًا رَسِينَا

ஒலிமார்கள் அடங்களுக்கும் ஹைரானவர்களே, அழிச்சாட்டியத்தை உடையவர்களை ஹலாக்காக்கி வைக்கிறவர்களே, எஜமான்களுக்கு பெரிய எஜமானாகிய அல்லாஹுத்தஆலாவுக்காக தாங்கள் கருணை இரக்கமுள்ள கொடையை எங்களுக்கு ஈந்தருளும்படியாக இருந்துக் கொள்ளுங்கள்.

مُبَارَكًا بِلُغَمٍ  
بِعَوْنِ وَإِي الْحَبَاءِ

أَخْضَتْ بِحَوْلِ الْبَقَامِ  
مُفْضَلًا بِاللُّغَمِ

கிருபை நன்கொடைவாக்கை நிறைவேற்றிக் கொடுக்கும் மேற்படி ஒலியுடைய உதவி கொண்டு அவர்கள் அடங்கிய ஊரில் காலம் செழிப்புடையதாகி விட்டது. ரெம்ப புதுமை மழையைக் கொண்டு ஊர் பரக்கத்துச் செய்யப்பட்டதாக இருக்கிற நிலையிலே நி:மத்துகளைக் கொண்டு அவ்வூர் வருஷையாக்கப்பட்டதாயிருக்கிற ஹாலிலே

مُذَبَّانَ فِيهِ الْحَبِيبُ  
مِنْ غَوْتِنَا ذِي السَّنَاءِ

قَدْ صَارَ هَذَا الْخَصِيبُ  
مُطِيبًا ذَا الْعَجِيبِ

மணமாக்கப்பட்டவர்களாயிருக்கிற ஹாலிலே ஹபீபு ஷெய்கு தாலூத் ஒலி அந்த ஊரில் வெளியான காலம் தொடுத்து இவ்விதமான செழிப்பு உண்டாகி விட்டது. இவ்விதமான புதுமை அழகுள்ள நமது கௌது நாயகம் ஷெய்கு தாலூத் ஒலியில் நின்றுமுள்ளது.



كُنْ لِي مُنِيلَ النَّوَالِي

مُبِيْلَ أَهْلِ الْغَوَاءِ

بِحَقِّ مَوْلَى السَّوَالِي

يَا خَيْرُ كُلِّ السَّوَالِي

எங்களுடைய ரப்பு அவர்களுக்கு தகுதியை உயர்த்தியாக்கி வைத்தான். அழகான இல்மை அவர்களுக்கு கொடுத்தான். ஆணி மூடான குத்பாயிருக்கிற ஹாலில் அவர்களைத் தான் முடுகுதலாக்கினான். தெரிந்தெடுப்பது கொண்டு அவர்களை உகந்தான்.

عَلَى الرَّسُولِ الْهُبَامِ

وَالصَّحْبِ حِزْبِ اغْتِنَامِ

صَلَّى إِلَهَ الْأَنَامِ

وَالْأُلَّ أَهْلِ الْحُسَامِ

நாயகமான ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதிலும் வலுப்பத்தையுடைய அவர்கள் கிளையார்கள் மீதிலும் வாழ்வை உடைய கூட்டமாகிய அவர்கள் தோழர்கள் மீதிலும் ஜனங்களுடைய ஆண்டவன் அல்லாஹுதஆலா ஸலவாத்து சொல்வானாகவும்.

حِكْمِي عَنْ أَعْدَالِ الْعُلَمَاءِ الْأَعْلَامِ ○ أَنْ صُنْدِيدًا مِّنْ صَنَاذِيدِ حَيْدَرِ أَبَاتِ دَارِ

الْإِسْلَامِ ○ أَسْقَبَهُ الْحُسَى الْبُطْبِقَةَ ثَلَاثَةَ مِّنَ الْأَيَّامِ ○ بِرَأْيِي مِّنْ أَنْ عَصَاكَرِ

الْحِصَانِ ○ جَاءَتْهُ بِلَاتَوَانٍ ○ فَرَكَبَ عَلَى أَكْبَرِهَا الصَّبِيْمِ ثُمَّ طَافَ بِهِ فِي أَقْطَارِ

الْأَرْضِ ذَاتِ التَّنْعِيمِ ○ فَجَاءَ نَاذِرَ الشَّيْخِ شَاهِ الْحَيْدِ النَّاهُورِيِّ الْبَرَقْدُ

وَالْبَانِكُ فَبُورِي الْمَوْلِدِ ○ فَقَامَ بِمَقَامِهِ الْعَالِي فِي الْأَيَّامِ وَاللِّيَالِي ○ فَأَمْرًا نَّ

يَسِيرًا إِلَى السَّوَالِي الشَّيْخِ دَاعُودَ الْوَالِي ○ فَجَاءَ مَقَامَهُ الْعَظِيمِ ○ فَرَأَى كِعَادَتِهِ

مَا رَأَيْتُ فِي النَّامِ الْغَيْمِ ○ فَوَسَّبَ الضِّيغَانِ الْهَائِلَانِ مَعَ صَاحِبِيهِ  
كَأَنَّهَا الْفَقِيرَانِ فَرَدَّاهُ مُحَوَّلًا عَنْهُ بِالْقُوَّةِ الْقَاهِرَةِ ○ وَالْحَبْلَةَ الْبَاهِرَةَ ○ فَأَبْعَدَهُ  
اللَّهُ الْبَيْدُ الْعَلَامُ مِمَّا أَهَالَهُ بِنَصْرِ الشَّيْخِ رَضِيَ اللَّهُ عَنْهُ نَاصِرِ حِزْبِ الْإِسْلَامِ صَلَّى  
اللَّهُ وَسَلَّمْ عَلَى نُورِ الْأَنْوَارِ ○ وَعَلَى إِلِهِ وَأَصْحَابِهِ الْأَقْبَارِ ○

يَا مُصْطَفَى يَا مُرْتَضَى يَا سَنَدِي  
يَا سَيِّدِي يَا شَفِيعِي خُذِي يَدِي

يَا مُنْبِتِي يَا بَغِيَّتِي يَا إِمَامِي  
يَا عُبْدِي يَا مَدِدِي يَا هُبَامِي  
كُنْ لِي نَزِيْعًا ضَرِيْرِي فِي النَّامِ  
صُنِّي هِيَاشِيْخَ الْهُدَى مِنْ سَقَامِ

எங்களுடைய மேலெண்ணமும் எங்களுக்கு தேட்டரவு பொருளே எங்களுக்கு இமாமே  
எங்களுக்கு வேண்டுமானவர்களே எங்களுக்கு உதவியானவர்களே எங்களுக்கு  
நாயகமானவர்களே நித்திரையில் எங்களுடைய தங்கடத்தை நீக்கியவர்களாயிருங்கள்.  
நேர்வழியை உடைய ஷெய்கு தாலுத் ஒலியே வியாதிகளை விட்டும் எங்களைக் காத்துக்  
கொள்ளுங்கள்.

يَا مَنْ سَبَا شَيْخُ دَاوُدَ الْأَمِينَا  
جُدِّي عَطَاءَ نَفِيْسَا مُرْتَبِنَا

ஷெய்கு தாலுத் என்று பேர் பெற்ற விசுவாசமான ஒலியே நேர்த்தியான கனதியான கொடையை எங்களுக்கு அருள் புரியுங்கள்.

يَا سَيِّدِي يَا حَبِيْبِي يَا مُعِينَا  
يَا قُنِيْتِي قُدِّي عَنْ كُلِّ الْبَلَامِ

எங்களுடைய நாயகமே, எங்களுக்கு ஹபீபானவர்களே, எங்களுக்கு உதவி செய்கிறவர்களே எங்களுக்கு தங்கரியப் பொருளான ஒலியே பழிப்படங்களை விட்டும் எங்களை நீக்கி வையுங்கள்.

مَا لِي مَدَدُ الشَّفَاءِ فِي الْبَعَاشِ  
سِوَاكَ هِيَ رَفِيْعَةُ الْاِجْتِيَاشِ  
قَدْ طَارَ بَلَاءُنَا مِثْلَ الْفَرَاشِ  
بِهَبَاتِكُمْ يَا حَلِيْفَةَ الْاِحْتِرَامِ

தகுதி உயர்த்தியானவர்களே, சங்கை சேகரமானவர்களே, எங்களுடைய நிர்வாகத்தில் செளக்கியம் என்கிற உதவி உங்களைத் தவிர எங்களுக்கு வேறில்லை. உங்களுடைய நன்கொடைகளால் எங்கள் பலாய்கள் ஈசல்போல் பறந்தோடி விட்டது.

أَعْطَاكَ الْهُنَا خُلُقًا حَسِينًا  
فَأَعْطَيْنَ قَاصِدًا شَرَفًا زَرِينًا  
سَبَّاحُكُمْ بِالْبَفَادَاتِ يَقِينًا  
مِنْ كُلِّ عَنَائِنَا وَالْإِصْطِلَامِ

நம் ஆண்டவன் அல்லாஹுத்தஆலா உங்களுக்கு அழகான நற்குணத்தைத் தந்திருக்கிறான். ஆகையால் எங்களுக்கு சிறப்பையும், கனதியையும் தாரூங்கள். உங்கள் தயாளமான மன்னிப்பாகிறது எங்களுடைய கஷ்டத்தையும் இடுக்கத்தையும் திட்டமாக நீக்கி விடும்.

أَحِبُّكُمْ يَا رَحِيمَ الْبُؤْمِينِيْنَا  
فَاكْثُرُوا مِنْكُمْ خَيْرًا عَيْنِيْنَا  
لَبَّيْكَ يَا أَمَانَ الْخَائِفِيْنَا  
فَاعْطِفْ بِنَا بِالْعَطَا وَالْإِتْتَعَامِ

முஃமீன்களுக்கு கிருபை செய்கிறவர்களே உங்களில் நின்றும் எங்கள் மீதில் நலவை மிகுதமாக்கி வையுங்கள். பயந்தவர்களுக்கு கார்மானம் ஆனவர்களே எங்கள் பேரில் உபகாரம் செய்வது கொண்டு பரிபூரண கிருபையாக இருங்கள்.

صَلُّ عَلَى خَيْرِ الْوَرَايِ بِالسَّامِ  
مُحَمَّدٍ خَيْرِ أَهْلِ الْاِقْتِسَامِ  
وَإِلَيْهِ وَصَحْبِهِ الْكِرَامِ

وَمَنْ غَدَا تَابِعًا عَلَى الْإِمَامِ

ஹல்குகள் அடங்களிலும் ஹைரானவர்களாகவும் சத்தியமுடையவர்களில் ஏற்றமானவர்களாகவும் ஆகிய நம் நபி நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீதிலும் சங்கையான அவர்கள் ஆல் அஸ்ஹாபிகள் மீதிலும் இமாம்களில் உயர்த்தியான தாபிஈன்கள் மீதிலும் அல்லாஹுத்தஆலா ஸலவாத்து சொல்வானாகவும்.

وَحِكْيٍ عَنِ الْبُجَاوِرِينَ الْأَخْيَارِ ○ أَنَّ رَجُلًا مِنْ مُؤْمِنِي مَدْرَاسِ الْأَحْرَارِ ○ جَاءَ

مَقَامَ الشَّيْخِ رَضِيَ اللَّهُ عَنْهُ مُوجَّعَ الْبَطْنِ ○ فَاشْتكى إِلَيْهِ مَا غَيَّرَهُ مِنْ مُورِثِ

الْكُومِ وَزَوَالِ الْفِطَنِ ○ فَرَأَى أَنَّ الشَّيْخَ رَضِيَ اللَّهُ عَنْهُ شَقَّ بَطْنَهُ بِسِكِّينِهِ

الْحَدِيدِ ○ فَأَخْرَجَ مِنْهُ شَيْئًا مِثْلَ الضَّفَدِ الْعَدِيدِ ○ ثُمَّ لَمْ يَبْطِنُ بِحِكْمَتِهِ

الْعَلِيَّةِ ○ فَأَقَامَهُ بِرِجْلِهِ السَّنِيَّةِ ○ فَوَجَدَ مُتَيَقِّظًا عَلامَةً تَجْرِيحِهِ فِي ظَاهِرِ بَطْنِهِ

الْتَّرِيفِ ○ فَتَعَجَّبَ الَّذِينَ رَأَوْهَا بِحِكْمَةِ شَيْخِنَا الطَّرِيفِ ○ وَحِكْيٍ عَنِ الرَّائِرِ

الَّذِي جَاءَ بِابْنِهِ الْبُصَابِ بِاهْتَابَانَهُ دَوَّرَ رَأْسَهُ فِي الْهُوْلِ سَاكِتًا فَرَأَى أَنَّ

الشَّيْخَ رَضِيَ اللَّهُ أَمْرَهُ بِأَنْ يَأْخُذَ ثَلَاثَةَ شُعُورٍ مِنْ رَأْسِهِ الْحَسِينِ وَيُلْقِيَهَا فِي

الأَرْضِ الْبَتِينَ ○ ففَعَلَ مَا أَمَرَهُ بِالْيَقِينِ ○ فَشَفَاهُ اللهُ الْعَلِيمُ الْبُيِّنُ ○ ذَلِكَ  
 فَضْلُ اللهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ وَاللهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ ○ صَلَّى اللهُ وَسَلَّمَ عَلَى سَيِّدِنَا  
 مُحَمَّدٍ صَاحِبِ الْقُرْآنِ ○ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ الْعَالَمِينَ بِالْعِرْفَانِ ○

عَلَى طُهُ رَسُولِ اللهِ	صَلَاةُ اللهِ سَلَامُ اللهِ
عَلَى يُسَيْنِ حَبِيبِ اللهِ	صَلَاةُ اللهِ سَلَامُ اللهِ
هُوَ الْبَنْعُوتُ بِالصَّيْدِ	سَلَامُ اللهِ ذِي الْبَدَدِ
هُوَ الْأَسَى بِدَاءِ وُدِّ	عَلَى الْبِنُوَالِ ذِي الْمَجْدِ

உதவியை உடைய தக்க ஸமதாகிய அல்லாஹு தஆலா உடைய சலாமாகிறது அவன் திருகிருபையால் நம்மளுக்கு கொடுத்த பாக்கிய பொருளாகவும் சிறப்பை உடையவர்களாகவும் வந்துதித்த ஷெய்கு தாலுத் என்ற திருநாத்தை உடைய ஒலியின் மீதிலாயிருக்கும்.

غَدَا خُرُقًا لِعَادَاتِ	عَلَى قُطْبِ السَّعَادَاتِ
هُوَ الْأَعْلَى بِدَاءِ وُدِّ	سَبَاوُصْفًا كَسَادَاتِ

சீதேவித்தனத்தையுடைய மற்ற குத்புகளை பார்க்கிலும் வர்ணிப்பால் மேலாகிவிட்டார்கள். வழமையில் நடைபெறாத அற்புதங்களைக் காட்டி வைக்கிறவர்களாகி விட்டார்கள். அவர்கள்தான் ஷெய்கு தாலுத் ஒலி என்ற உயர்த்தியான நாமம் பெற்றவர்கள்.

عَلَى الْأَمْرِ أُولَى الْحُكْمِ

حَوَايِ بُرْعَاءِ بَدَاءِ وُدِّ

وَسُلْطَانُ صَاحِبِ الْحِكْمِ

وَكَمْ مِّنْ صَاحِبِ النَّقْمِ

மேற்படி ஒலியாகிறவர்கள் அதிகாரத்தை உடைய ராஜாக்கள் பேரில் ஹிக்மத்து என்கிற பூராயம் தங்கிய சக்ரவத்தியாய் இருக்கிறார்கள். வேதனை சீக்குள்ள எத்தனையோ பேர்கள் மேல்படி ஷெய்கு தாலுத் ஒலியின் பொருட்டினால் சவுக்கியம் அடைந்தார்கள்.

كَيْلَ الْفَوْزِ بَحْرِ نَعْمٍ

كَحَيِّ شَيْخِ دَاءِ وُدِّ

وَصَارَ بِحَوْزِ نُورِ قُتْمٍ

وَكَانَ بِسِرِّ رُوحِ قَدَمٍ

நூரானியத்தை சேகரியம் கொண்ட நாய்கமாகவும் பெளஜு பாக்கியத்தைப் பூரணம் பெற்றவர்களாகவும் நி:மத்துகளுடைய சமுத்திரமாகவும் பூர்வீகத்தை உடைய ரூஹின் ஹயாத்தை உடையவர்கள். மேற்படி ஷெய்கு தாலுத் ஒலியாகிவிட்டார்கள்.

عَلَى الْعُرْفَانِ مُقْتَدِرًا

هُوَ السَّامِيُّ بِدَاءِ وُدِّ

بَدَا فِي الْكُونِ مُنْعَطِرًا

وَبِالْإِعْلَاءِ مُبْتَشِّرًا

ஷெய்கு தாலுத் என்கிற உயர்ந்த நாமம் உடையவர்களாகவும் உயர்த்தியைக் கொண்டு நல்மாரயம் சொன்னவர்களாகவும் ம:ரிபா இல்மின் பேரில் குத்ரத்து பெற்றவர்களாகவும் அத்தர் வாசம் வீசி அடிக்கும்படி மணம் பெற்றவர்களாகவும் உலகத்தில் வெளியாகி விட்டார்கள்.

عَلَى الْبُخْتَارِ ذِي الْفَخْرِ

مَعَ الْأَصْحَابِ دَاءِ وُدِّ

صَلَاةُ اللَّهِ ذِي الْقَدْرِ

وَالْحَائِزِ الصَّبْرِ

சிறப்பை உடைய நாயனாகிய அல்லாஹுத் தஆலா உடைய ஸலவாத்தாகிறது பெரும் தகுதியை உடைய தெரிவாக்கப்பட்ட நம் நபியவர்கள் பேரிலும் ஸப்ரை சேகரித்த அவர்கள் ஆல்கள் அஸ்ஹாபிகள் பேரிலும் ஷெய்கு தாலுத் ஒலி பேரிலும் உண்டாவதாகவும்.

وَحِكْمِي عَنْهُمْ أَيْضًا أَنْ بَرَّهَا مَا جَاءَ مِنْ فَوْقِ حَيْدَرِ آبَاتِ الْغَالِبَةِ ○ طَالِبًا لِرَوْضَةِ  
 شَيْخِنَا الثَّقَاتِيَّةِ ○ وَفِي بَطْنِهِ الْقَوْلُنَجَانِ مَخْشُوفَانِ بِالشَّعْرِ فَلَهَا وَصَلَ إِلَيْهَا وَقَدْ  
 قُدَّ أَمْرُ ضَرِيحِهِ ذِي الْفَخْرِ فَرَأَى أَنَّهُ السَّيِّخُ رَضِيَ اللَّهُ عَنْهُ أَلْقَاهُ مَشْدُودَ الْيَدَيْنِ  
 وَالرَّجْلَيْنِ فِي رُبُضِ النَّهْرِ فَضَرَبَ بِرِجْلِهِ الْجَبِيلَ فِي بَطْنِهِ الْعَدِيلِ ○ فَخَرَجَ الْقَوْلُنَجُ  
 الْبَلِيلُ ○ فَلَمْ يَخْرُجْ إِلَّا الْخَلِيلُ ○ ثُمَّ شَقَّ بَطْنَهُ بِسَيْفِهِ الْمَسْلُولِ ○ وَأَخْرَجَ  
 مَا فِيهِ مِنَ الْقَوْلُنَجِ الْمَسْلُولِ ○ فَكَانَ صَاحِبَ الْجِسْمِ بَصْنَعَةِ الشَّيْخِ ذِي الْحَشْمِ  
 ○ صَلَّى اللَّهُ وَسَلَّمَ عَلَى أَشْرَفِ الْأَنْبِيَاءِ وَعَلَى إِلِهِ وَأَصْحَابِهِ الْأَرْكَبِيَاءِ ○

تَغْشَى الْهَادِي خَيْرَ الْأُمَّمِ	صَلَوَاتُ اللَّهِ بِكُلِّ فَمٍ
شَيْخٌ دَاعُوْدٍ أَخِي الْعِصَمِ	يَا حَبِيبِي زَائِرَ الْقَتَمِ
حَائِزًا بِالْخَيْرِ وَالنِّعَمِ	فُزْتُ بِالْحُسْنِيِّ بِذَا الْحَكَمِ

கார்மானத்தையுடைய நாயகம் ஷெய்கு தாலுத் ஒலியை ஜியாரத்து செய்யும்படியான எனது நேசரே நீதி பொருந்திய இந்த ஒலியின் பொருட்டினால் நலவையும் நி:மத்துகளையும் சேகரித்தவனாய் இருக்கிற ஹாலில் நன்மையைக் கொண்டு நீ ஜெயம் பெற்று விட்டாய்.



حَادِقَانِي أَنفُسِ الْحَكَمِ  
فِي بِلَادِ الْعَرَبِ وَالْعَجَمِ

يَا حَكِيمًا فَاقِ حِكْمَتَهُ  
فَضْلِكَ الْأَزْهَى قَدْ اشتهَرَ

ஹிக்மத்து என்ற புராயத்தை உடைய இல்முகளில் கூர்மையானவர்களாய் இருக்கிற ஹாலில் ஹிக்மத்துடைய ஒலியே அரபி தேசங்களிலும் அஜம் தேசங்களிலும் உங்களுடைய பிரபல்ய வருஷையாகிறது பிரசங்கமாகி விட்டது.

نَائِلًا لِلْعِزِّ وَالْكَرَمِ  
زَائِلًا مِّنْ شِدَّةِ النَّقَمِ

طَابَ مَنْ قَدِصُرَتْ قِنِيَّتُهُ  
زَالَ مَنْ قَدِ كَانَ مَا دِحْكُمُ

யாருடைய தங்கரியப் பொருளாக நீங்கள் ஆகிவிட்டீர்களோ அந்த ஒருவர் சிறப்பையும் சங்கையையும் பெற்றவராக இருக்கிற ஹாலில் மணம் பெற்று விட்டார். இன்னும் உங்களைப் புகழ்ந்து துதித்தவர் வேதனையை உடைய கடுசை விட்டு நீங்கி விட்டார்.

مِنْ بَنِي إِسْرَائِيلَ ذِي الْعِزِّ

شَيْخُنَا الذُّبَانَ بِالْبَدَدِ

நம்முடைய ஷெய்கு தாலூத் ஒலியாகிறவர்கள் நல்கருத்தை உடைய இஸ்ராயீல் மக்களில் நின்று உதவிகொண்டு வெளியான நாதாவாயிருக்கிறார்கள்.

نَاءٌ عَنْهُ عَذَابٌ مُنْتَقِمٍ  
كُنْتَ مُبْعَدَنَا مِنَ السَّقَمِ

حَبْلُكَ الْأَقْوَامِ مَنِ اعْتَصَبَا  
أَنْتَ مُنْقِذُنَا مِنَ الْعَلَلِ

தேடினால் அவரை விட்டும் வருத்தம் கொள்ளப்பட்ட வேதனை நீங்கி தூராகி விடும். ஷெய்கு தாலூத் ஒலி நாயகமே நீங்கள் தங்கடங்களை விட்டும் வியாதிகளை விட்டும் எங்களை ஹலாஸாக்கி தூராக்கி வைக்கிறவர்களாகி விட்டீர்கள்.

كُنْتَ جَادِيَهُ بِلَاتِهِمْ  
أَحْتَوِي بُرًّا مِّنَ الْأَلَمِ

لَيْتَ لِي مَا رُمْتُ مِنْ فَضْلِ  
إِنِّي أَشْهُو لِحُبِّوَتِكُمْ

நாயகமே நாங்கள் நாடிய வருஷையை எங்களுக்கு சந்தேகமற தாங்கள் கொடுத்தவர்களாய் இருக்க வேண்டுமே ஏனெனில் திடனாக நாங்கள் நொம்பலத்தை விட்டும் சுகம் பெறுவதற்காக உங்கள் தயாளக் கொடையை ஆசைக் கொண்டிருக்கிறேன்.

لِلْحَبِيبِ مُحَمَّدٍ الْقِدَمِ  
وَالْفَرِيقِ التَّابِعِي الْقُتْمِ

صَلِّ سَلِّمْ رَبَّنَا الْآبَهُ  
وَعَلَى آلِ وَأَصْحَابِ

மகா தயாள பரிபுரணமாய் பராபரித்துக் காப்பாற்றும் எங்களுடைய ஆண்டவனே பூர்வீகமான உனது ஹபீபு முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீதிலும் அவர்கள் அஸ்ஹாபிகள் மீதிலும் அவர்களைத் துயர்ந்த நாதாக்களான கூட்டத்தார்கள் மீதிலும் ஸலவாத்தும் சலாமும் சொல்லியருள்.

وَاعْلَمُوا أَنَّ الشَّيْخَ رَضِيَ اللَّهُ عَنْهُ صَاحِبُ الْبَقَامَاتِ الْعَلِيَّةِ ○ وَالْكَرَامَاتِ  
الْبَهِيَّةِ ○ وَالْمُكَاشَفَاتِ السَّنِيَّةِ ○ وَلَهُ عَوَائِدٌ عَدِيدَةٌ ○ وَفَوَائِدٌ مَدِيدَةٌ ○  
الَّذِي تَذَلَّتْ لَهُ رِقَابُ الْمُلُوكِ الْعُظْمَاءِ ○ وَتَخَشَّعَتْ لَهُ رُءُوسُ الْجَبَابِرَةِ  
وَالْأَمْرَاءِ ○ وَزَاوَرَتْهُ الْمَشَائِخُ وَالْعُلَمَاءُ ○ وَتَنَزَّلَتْ بِهِ الْمَلَائِكَةُ مِنْ طَبَاقِ  
السَّمَاءِ ○ وَلَهُ أَيْضًا عَجِيبَاتٌ لَا تُحَدُّ وَلَا تُحْطَى بِالْإِسْتِقْصَاءِ ○ فَلَقَدْ حُكِيَ عَنِ

امْرَءَةٌ صَاحِبَةٌ النِّعَمِ ○ أَنَّهُ تَحَسَّرَتْ لِعَدَمِ الْوَلَدِ خَائِفَةً الْعُقْمِ ○ ثُمَّ شَاوَرَتْ  
بَعْلَهُ الْعَالِمَ الْعَامِلَ ○ وَالْكَامِلَ الْفَاضِلَ ○ بِأَنْ تَسِيرَ إِلَى رَوْضَةِ شَيْخِنَا الْوَلِيِّ  
السَّيِّخِ دَاوُدِ الْعَلِيِّ ○ فَمَنَعَهَا مَنَعًا شَدِيدًا ○ فَجَاءَتْ مِنْ غَيْرِ إِذْنِ زَوْجِهِ  
مَقَامَ السَّيِّخِ رَضِيَ اللَّهُ عَنْهُ مَشِيًّا شَدِيدًا ○ ثُمَّ رَأَتْ أَنَّ السَّيِّخَ رَضِيَ اللَّهُ عَنْهُ  
أَبْعَلَهَا سُفُوفًا مَصْنُوعَاتٍ مِنْ خَوَاصِّ الْأَوْرَاقِ ○ فَتَقَيَّظَتْ وَاجِدَةً بَعْضَهَا رَاقِعًا  
فِي ثَوْبِهَا الْبِزْوَاقِ ○ فَلَبَّأَ رَأَتْهُ صَاحِبَتُهَا أَخَذَتْهُ فَآكَلَتْهُ ثُمَّ حَبَلَتْ بِبِرْكَةِ السَّيِّخِ  
الْحَلِيمِ ○ ثُمَّ وَضَعَتْهُ وَلَدَيْنِ بِقُدْرَةِ اللَّهِ الْخَالِقِ الْعَلِيمِ ○ صَلَّى اللَّهُ وَسَلَّمْ عَلَى  
أَشْرَفِ الْبُرْسَلِيِّينَ ○ وَعَلَى إِلِهِ وَأَصْحَابِهِ الْأَمِينِينَ ○

يَا رَبَّنَا يَا رَبَّنَا يَا رَبَّنَا  
يَا رَبِّ صَلِّ عَلَى النَّبِيِّ الْأَفْضَلِ

حُقُوا بِقَبْرِ الْمُجْتَبَى الْبُكَّالِ  
سُبَابِ دَاءِ وَدِ الْوَيْ الْمُعْتَلِي  
مُتَزَمِّمِينَ بِدَحِهِ الْبُسْتَحْسَنِ  
تُجْرُوا بِهِ خَيْرَ الْجَزَاءِ الْأَفْضَلِ

ஐனங்குள துரிந்தெடுக்கப்பட்ட நிரப்பமாக்கப்பட்ட உயர்த்தியாக்கப்பட்ட ஁ெய்கு தாலுத் ஒலி ஁ன்று பேர் பெற்றவர்களுடைய கப்ருக்கருகே அழகான அவர்கள் மத்தை஁ சொல்லி நின்று துதித்தவர்களாக இருக்கிற ஁ராலில் துழந்து நில்லுங்கள். அதனால் ரெம்ப வரு஁ையான ஁஁றான கூலி உங்களுக்கு குாடுக்கப்படும்.

يَا مَعْشَرَ الْبُلْغَاءِ مَدْحًا أَكْثَرُوا  
عَلَى الْبُصَيْبِ الْأَمْجَدِ الْبُفْضَلِ

நாகரீகமான கூட்டங்களை வரு஁ையாக்கப்பட்ட தலைமைத்தனத்தை உடைய சங்கை பயங்கரம் தரக்கூடிய நாயகம் ஁ெய்கு தாலுத் ஒலி பேரில் மத்தை஁ மிகுதமாக்கி வையுங்கள்.

جَاءَ الْبَشِيرُ بِالسُّرُورِ وَالْهَنَا  
فِي أَوَّلِ الشَّهْرِ جَادِي الْأَوَّلِ

ஐமாஅத்தில் அவ்வல் மாதம் ஒன்றாம் தேதியில் மேல்படி ஒலியவர்களுடைய வி஁யத்தில் சுபசுாபனமும் சந்துா஁மும் குாண்ட நல்மாராயம் வந்து விட்டது.

يَا حُسْنَ شَرَفٍ مِنْ كَرَامَةِ عُرْسِهِ

مُتَطَيِّبًا مُتَزَيِّنًا بِالْأَكْمَلِ

ரெம்ப நிரப்பம் கொண்டு அலங்காரமும் மணமும் பெற்றதாயிருக்கிற ஹாலில் அந்த ஒலியவர்களுடைய கந்தூரி சங்கையின் சிறப்புடைய அழகுக்கு நான் புதுமைப்படுகிறேன்.

يَا أَيُّهَا الشُّرَفَاءُ أَهْلَ الْبُتْفَتَيْنِ  
لَا تَنْسَوُا عُرْسَ الْوَلِيِّ الْأَجْمَلِ

முத்துப்பேட்டை உடைய சிறப்பான ஜனங்களே ரெம்ப அழகான ஷெய்கு தாலுத் ஒலியவர்களுடைய கந்தூரியை மறந்து விடாதீர்கள்.

وَهُوَ الْوَلِيُّ الْبَاهِرُ الْمَجْدُ  
فِي كُلِّ نَادٍ بِالْعَطَاءِ الْأَجْزَلِ

அவர்களாகிறது எல்லா ஊர்களிலும் மிகுதி பாக்கியத்தைக் கொடுப்பதுடன் தலைமைத்தனம் கொடுக்கப்பட்ட தேர்ந்த நாதாவாகிய ஒலியாய் இருக்கிறார்கள்.

حَنَّتْ مَلَائِكَةُ السَّمَاءِ بِرُوضَةٍ  
وَتَزُورُهَا زُورَ النَّعِيمِ الْأَنْبَلِ

வானலோகத்துடைய மலக்குகள் அவர்கள் ரவ்ளாவை சூழ்ந்து நி:மத்துகள் பாக்கியம் உள்ளவனை ஜியாரத்து செய்வது போல் அதை ஜியாரத்து செய்கிறார்கள்.

وَتَذَلَّلَتْ لِشَيْخِ دَاوُدَ الْوَلِيِّ  
رِقَابُ أَهْلِ الْبُلْكِ أَقْوَى الْأَجْدَالِ

ஷெய்கு தாலூத் ஒலிக்காக ரெம்ப முரண்டும் தத்துவமும் உள்ள ராஜாக்கள் உடைய தோள் புயங்களெல்லாம் பணிந்து விட்டது.

وَمَنْ يُنَادِيهِ بِشِدَّةِ حَالِهِ  
يَحْوِي الْخَلَاصَ مِنَ الضَّرِيرِ الْأَخْبَلِ

யாராகிலும் ஒருவன் தன்னுடைய கஷ்ட நிலைமையைப் பற்றி மேற்படி ஒலியவர்களளைக் கெஞ்சி கூப்பிடுவானாகில் புத்தி மிரளும்படியான அந்த தங்கடத்தை விட்டும் ஹலாஸுப் பெற்றுக் கொள்வான்.

يَا فَوْزَ مَنْ أَحَبَّهُ بِزِيَارَتِهِ  
وَقَضِيَ لَهُ الْبَنْدُ وَوَأْفَى الْأَعْدَالِ

மேற்படி ஒலியவர்களை ஜியாரத்து செய்வது கொண்டு முஹப்பத்து வைத்து அவர்களுக்கு நேரப்பட்ட காணிக்கையை நியாயமாக நிறைவேற்றி வைத்தவனுடைய பாக்கியத்துக்கு நானென்ன சொல்வேன்.

كُنْ رَاحًا شَيْخَ الْمَشَايخِ بِالْبُنِيِّ  
مُسْتَحْسِنًا مُتَّكِرًا مَا بِالْأَفْضَلِ

மஷாயிகுமார்களுக்கெல்லாம் ஷெய்கானவர்களே உங்களிடத்தில் உபகாரமும் சங்கையும் தேடினவனுக்கு அவன் நாட்டப்படிக்கு ரெம்ப வருஷையானதைக் கொண்டு கிருபை செய்தவர்களாயிருங்கள்.

وَأَنْصُرْ مُحَمَّدًا أَبَا بَكْرٍ بِنِ مَنْ  
سَيِّ مُحَمَّدٌ تَمَّ فَبِنِ الْبَبَجَلِ

முஹம்மது தம்பி என்ற பெயருடையவரின் குமாரரான முஹம்மது அபுபக்கரு என்பவருக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்.

صَلَّى إِلَهِ عَلَى النَّبِيِّ الْأَعْظَمِ  
وَالْأَلِ وَالصَّحْبِ أُولَى التَّكْهَلِ

வலுப்பமாகிய நம் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதிலும் நிரப்பத்துடைய அவர்கள் கிளையார் தோழமார்கள் மீதிலும் அல்லாஹதஆலா ஸலவாத்து சொல்வானாகவும்.

حُكِيَ أَنَّ الشَّيْخَ رَضِيَ اللَّهُ عَنْهُ إِنْ أُعْطِيَ شَيْئًا فِي الْمَنَامِ ○ وَجَدَ فِي حَالِ الْيَقُظِ حَقًّا  
بِلا انْعِدَامٍ ○ وَحُكِيَ أَنَّ النَّاذِرَ تَرَكَ قُدَّامَ رَوْضَتِهِ فِي اللَّيْلِ الْبُظْمِ ○ دِيكًا  
مَنْذُورًا فَعَادَ إِلَى مَنْزِلِهِ الْبُعْلَمِ ○ فَعَضَّهُ ابْنُ أَوْي سَرِيْعًا فَقَامَ قُدَّامَ رَوْضَتِهِ  
مَدْهُوْفًا صَرِيْعًا ○ فَلَمَّا أَضَاءَ الصُّبْحُ أَلْقَى الدِّيكَ حَيًّا مِنْ فِيهِ نَزِيْعًا ○ ذَلِكَ  
بِكِرَامَةِ الشَّيْخِ الْبُبَيْنِ الْوَلِيِّ الْبُعَيْنِ ○ حُكِيَ عَنْ بَعْضِ أَهْلِ الْبَدْرِ اسِ الْكُرْمَاءِ  
○ أَنَّهُ أَوْجَعَلَهُ إِذْ رِيْبِجَانَ الَّتِي أَعْيَتِ الْأَطِبَّاءَ ○ فَجَاءَ مَقَامَ الشَّيْخِ الْبُكْرَمِ ○ ثُمَّ  
رَأَى أَنَّهُ قَالَ لَهُ أَنْ امْشِ إِلَى وَطْنِكَ الْبُعْلَمِ ○ وَأَنْتَ تُقِيمُ هُنَا حَبِيْبَكَ الْحَيِّمِ ○  
فَفَعَلَ مَا أَمَرَهُ الشَّيْخُ الْحَرِيْمُ ○ وَسَارَ إِلَى بَلَدِهِ الْقَسِيْمِ ○ ثُمَّ الَّذِي أُقِيمَ قَدَرَأَى

أَنَّ الشَّيْخَ رَضِيَ اللَّهُ عَنْهُ ذَكَرَ لَهُ بِأَن يُضَبَّخَ إِذْ رُبِّي جَانَ الْمُنْفَخِ ○ بِالنِّشَائِقِ  
الْمُبْتَاعَةِ فِي بَعْضِ زُجُورِ الْمَرْسَخِ ○ وَقَالَ لَهُ أَنَّ خُرُوجَ إِلَيْهِ مَهْرُوْلًا ○ ثُمَّ آخَرَ رَحِيلَهُ  
بِرَفِيقِهِ مَعْوَلًا ○ فَرَأَى أَنَّ الشَّيْخَ رَضِيَ اللَّهُ عَنْهُ ضَرَبَهُ بِسَوْطِهِ الشَّقِيلِ ○ فَصَاحَ  
مُتَيْقِّظًا قَائِبًا عَنِ الْبَقِيلِ ○ فَأَثَرَ ضَرْبَهُ فِي جَسَدِهِ الْأَحْمَرِ فَكَانَ مُتَحَبِّرًا ○ بِفَقْدِ  
سَيْرِ الْأَشْبَرِ فَتَعَجَّبَ الَّذِينَ رَأَوْهُ تَعَجُّبًا كَثِيرًا ○ وَقَالُوا مَا رَأَيْنَا مِثْلَهُ عُجْبًا  
خَفِيرًا ○ فَسَأَلَ إِلَيْهِ فَفَعَلَ بِهِ مَا أَمَرَهُ الشَّيْخُ الْجَوَادُ ○ فَكَانَ نَقِيًّا مِّنْ مُصَابِهِ  
أَمِنًا مِّنَ الْعَوَادِ صَلَّى اللَّهُ وَسَلَّمَ عَلَى نُورِ الْأَكْرَمِ ○ وَعَلَى إِلِهِ وَأَصْحَابِهِ الْأَنْجَمِ ○

صَلْوَةٌ وَتَسْلِيمٌ وَأَزْكَى تَحِيَّةٍ  
عَلَى الْمُصْطَفَى الْمُخْتَارِ خَيْرِ الْبَرِيَّةِ

أَلَا الْحَمْدُ لِلَّهِ الْبُعِينِ بِرَحْمَةٍ  
عَلَى كُلِّ مَنْ أَنْشَأَهُ خَلْقًا بِحِكْمَةٍ

ஹிக்மத்து என்ற பூராயம் கொண்டு உண்டாகிய ஹல்கடங்களின் பேரில் கிருபை செய்கிறது  
கொண்டு உதவி செய்யும்படியாகிய அல்லாஹு தஆலாவுக்காயிருக்கும்.



بِرَاشِيخٍ دَاءٍ وَدِحْكِيًا مُنْقِيًا  
لَنَا مِنْ فَضِيْعِ الْأَمْرِ مِنْ كُلِّ نَقْبَةٍ

சங்கடம், வேதனை அடங்களை விட்டும் நம்மை ஹஸாலாக்கி வைக்கிறவர்களாகவும் ஹிக்மத்தை உடையவர்களாகவும் இருக்கிற ஹாலில் ஷெய்கு தாலுத் ஒலியை ஆண்டவன் படைத்து வெளியாக்கினான்.

هُوَ الْعَارِفُ الْبِكْرَامِ بِحُرِّ الْحَقَائِقِ  
هُوَ الْبَاهِرُ الْمَشْهُورُ عِنْدَ الْأَيْتَةِ

அவர்கள் சங்கை பெற்ற ஆரிபாகவும், ஹகீகத்தையுடைய சமுத்திரமாகவும் இமாம்களிடத்தில் பிரஸ்தாபமான தேர்ச்சி உடையவர்களாகவும் இருக்கிறார்கள்.

قَدْ اشْتَقَاهُ الْفَضْلَاءُ مَدْحًا شَرَفِهِ  
وَآتَنُوا عَلَيْهِ حَائِزِينَ بِنِعْمَةٍ

மேன்மையான நாதாக்களெல்லாம் மேற்படி ஒலியவர்களுடைய சிறப்பைப் புகழ்ந்தவர்களாக இருக்கிற ஹாலில் நிமத்தையும் பெற்றவர்களாயிருக்கிற ஹாலிலே அவர்களை ஆசைக் கொண்டு துதித்தார்கள்.

حَيُّ الْبُحَيَّافِئِضِ الْجُودِ وَالسَّخَا  
وَمُخْجَلُ بَحْرِيٍّ أَدَاءِ الْعَطِيَّةِ

முகம் அழகானவர்கள், தர்மமும் கொடையும் ஒளிக்கச் செய்கிறவர்கள் கொடை கொடுப்பதில் கடலைப் போல் தாராளமாக ஈபவர்கள்.

فَلَبَّآ آتَانَا فَضْلُهُ مُبْعَدَ الضَّنَا  
يَحُونَا بِهِ مِنْ كُلِّ هِمٍّ وَغَنَّةٍ

கஷ்டத்தை நீக்கினதாயிருக்கிற ஹாலிலே அவர்களுடைய வருஷை நம்மிடத்தில் வந்த பொழுது அவர்கள் பொருட்டினால் வியாசூலம் துக்கம் அடங்களை விட்டும் நாம் ஈடேற்றம் பெற்றோம்.

جَسِيمٌ عَظِيمُ الْقَدْرِ عَزَّتْنَا وَهُ  
حَرِّيٌّ جَبِيلُ الْوَجْهِ خَيْرُ الْأَحِبَّةِ

புகழ் சிறப்பான தகுதி வலுப்பமானவர்கள். புகழுக்கு பாத்தியமுடையவர்கள். முகம் அழகானவர்கள். ஒலிமார்களுக்கெல்லாம் ஏற்றமானவர்கள்.

عَلَا جُودُهُ كُلَّ الْبِلَادِ مُحَسَّنَا  
كَرَامَتُهُ جَلَّتْ نَبَاءُ بِشْهُرَةٍ

பட்டணங்கள் அடங்களிலும் அவர்களுடைய உபகாரக் கொடை உற்பத்தியி விட்டது. அவர்களுடைய கராமதத்துகளும் பிரஸ்தாபத்துடனே மிகுதமாக வெளியாகி விட்டது.

فَكَمْ مِّنْ سَقِيمٍ زَالَ عَنِ جِسْمِهِ الْعَنَا  
بِزْوَرَّتِهِ لِلشَّيْخِ حَامِي الرِّزْيَةِ

முஸ்பத்து பலாயைக் காத்துக் கொள்ளும்படியான ஷெய்கு தாலுத் ஒலியை ஜியாரத்துச் செய்வதால் எத்தனையோ வியாதிகளை உடையவர்களின் திரேகத்தை விட்டும் அந்த வியாதிகளின் வருத்தம் நீங்கி சுகமடைந்தார்கள்.

فَكَمْ مِنْ كَرَامَاتٍ آتَتْ بَعْدَ مَوْتِهِ  
كَذَا قَبْلَهُ حِكْمِيَتْ بِغَيْرِ الْبُحْدَةِ

எத்தனையோ கராமத்துகள் அவர்களுடைய வபாத்துக்குப் பிறகு நடந்து இருக்கிறது. அதுபோல் அவர்களுடைய வபாத்துக்கு முன்னும் மட்டில்லாத கராமத்துகளும் நடந்ததாகப் பேசி வரப்படுகிறது.

بَدَتْ شُهْرَةً مِنْهُ خَوَارِقُ عَادَةٍ  
مُعْجَبَةٌ مَنْ شَافَهَا عَيْنَ نَظْرَةٍ

கண்ணால் பார்த்தவர்கள் புதுமையாகும்படியான கராமத்துகள் மேல்படி ஒலியவர்களில் நின்றும் பஸ்காரமாய் வெளியாகிவிட்டது.

حَكِيمٌ فَلَا حِكْمَ الْأَطْبَاءِ شَبِيهَةٌ  
لِحِكْمَتِهِ الْغَرْبَانَ فَيَعَالِي أُمَّةً

உம்மத்துகளுக்கு பிரயோஜனம் செய்யும்படியான ஹகீமாக இருக்கிறார்கள். நிகரற்ற அவர்களுடைய ஹிக்மத்துக்கு மற்ற வைத்தியர்களுடைய ஹிக்மத்துகள் எல்லாம் ஒப்பாக மாட்டாது.

سَأَلْتُكَ يَا اللَّهُ رَبَّ الْبَرِّيَّةِ  
مُعَافَاةَ أَمْرَاضِي وَإِبْعَادَ كُرْبَةٍ  
بِحُرْمَةِ شَيْخِي شَيْخِ دَاعُو دِينَ الْوَلِيِّ  
وَعُفْرَانِ زَلَّاتِي وَإِبْعَادِ عَلِيَّةٍ

ஹல்குகளை எல்லாம் படைத்து வளர்மையாக்கி வைத்து வருகிற ஆண்டவாகிய அல்லாஹ்வே எங்களுக்கு ஷெய்காகிய ஷெய்கு தாலுத் ஒலியின் பொருட்டால் எங்கள் வியாதிகளை சுகமாக்கி இன்னும் வருத்தம் தங்கடங்களை நீக்கி எங்கள் பிழைகளைப் பொறுப்பதையும் உன்னிடத்தில் நாங்கள் கேட்கிறோம்.

وَتَخْلِصَ أَعْمَالِي وَأَصْفَا ضَبِيرِي

بِشَيْخِ سُلَيْمَانَ الْعَلِيِّ بِعِزَّةٍ

சிறப்பைக் கொண்டு உயர்த்தியாய் இருக்கும்படியான ஷெய்கு சுலைமான் ஒலியவர்கள் பொருட்டாலும்

فَأَحْمَدَ جَلَالَ الدِّينِ وَالِدِهِ الذَّمِّي

أَبُوهُ دُعِيَ لَبِّي غَنِي بَتَتَبَّةٍ

هُوَ الْعَالِمُ الْمَشْهُورُ ابْنًا لِشَيْخِنَا

أَبِي بَكْرٍ لَبِّي عَالِمُ الْبُثَلِيَّةِ

எங்கள் உஸ்தாது அபூபக்கர் லப்பைஹில் ஆலிமுல் அல்லாமத்து உடைய குமாரசாகிய கீர்த்திப் பெற்ற ஆலிமாகிய லெப்பை ஷெய்கு ஆலிம் என்று பட்டப் பெயர் கொண்ட முஹம்மது அப்துல் காதிர் ஆலிம் என்று சொந்தப் பெயர் தரித்தவர்களுக்கு குமாரசுமான மேற்படி ஷெய்கு சுலைமான் ஒலியவர்களுக்கு தகப்பனாருமாகிய அஹ்மது ஜலாலுத்தீன் என்ற ஒலியுடைய பொருட்டாலும் ஆண்டவனே எங்கள் அமலை கலப்பறுதலாக்கி எங்கள் கல்பை தெளிவாக்கி வைப்பதை உங்களிடத்தில் நாங்கள் கேட்கிறோம்.

نَظَّمْتُ كَرَامَاتٍ لِدَاعِوِدِ السَّنِيِّ

مُحَمَّدُ أَبُو بَكْرٍ سُبَّاهُ بِدَعْوَةٍ

நேர்மையும் அழகும் பொருந்திய ஷெய்கு தாலுத் ஒலியவர்களுடைய கராமத்துகளை முஹம்மது அபூபக்ரு என்ற பெயருடைய மிஸ்கீனாகிய நான் பைத்தாகக் கோர்வை செய்தேன்.

أَصْلِي عَلَى الْبُخْتَارِ مِنْ كُلِّ مَنْ نَشَأَ  
وَالِ وَأَصْحَابِ أَحْقُو الرِّحْبَةِ

நாயன் படைத்த படைப்புகள் அடங்களில் நின்றும் தெரிந்தெடுக்கப்பட்ட நம்ம நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதிலும் ரஹ்மத்துக்கு பாத்தியமாகிய அவர்கள் கிளையார்கள் தோழமார்கள் மீதிலும் நாங்கள் ஸலாத்துச் சொல்கிறோம்.

اللَّهُمَّ تَوَسَّلْنَا بِجَاهِ نَبِيِّكَ سَيِّدِنَا مُحَمَّدٍ سُلْطَانَ الْأَنْبِيَاءِ ○ وَبِأَوْلِيَائِكَ الْأَزْكَيَاءِ  
سَيِّدِنَا مُحْيِي الدِّينِ عَبْدِ الْقَادِرِ الْبُعْظَمِ ○ وَمَوْلَانَا مُحْيِي الدِّينِ ابْنَ عَرَبِيِّ الْبُكْرَمِ  
○ وَسَيِّدِنَا شَاهِ الْحَيْدِ الْبُعْلَمِ ○ وَسَيِّدِنَا خُوْجَه سَيِّدِ عَلَاءِ الدِّينِ الْچِشْتِي  
الْأَثْرَمِ ○ وَسَيِّدِنَا نَزَّصَاحِبِ الْبَزْهَرِيِّ وَسَيِّدِنَا تَاجِ الدِّينِ الْبَدْهَرِيِّ وَسَيِّدِنَا  
سَيِّدِ اِبْرَاهِيْمِ الْيَرْبَادِي ○ وَسَيِّدِنَا مُحَمَّدِ الزَّهَادِي وَسَيِّدِنَا رَاوْتَرَّصَاحِبِ  
الْبَكِيْنِ وَسَيِّدِنَا ابْنِهِ نَيْنَا مُحَمَّدُ صَاحِبِ الْأَمِيْنِ ○ وَسَيِّدِنَا صَدَقَةَ اللهِ لَبِيْهِ  
الْعَالِمِ الْكَامِلِ ○ وَسَيِّدِنَا الشَّيْخِ مُثَلِّيَارِ الْوَيْيِ الْفَاضِلِ ○ وَسَيِّدِنَا الْقُطْبِ شَاهِ  
أَبِي بَكْرٍ لَبِيْهِ الْعَالِمِ الْعَلَّامَةِ الْعَامِلِ ○ وَسَيِّدِنَا ابْنِهِ مُحَمَّدُ عَبْدِ الْقَادِرِ الْمَلْقَبِ  
بِذِي غَنِي الْعَالِمِ النَّابِلِ ○ وَسَيِّدِنَا أَحْمَدُ جَلَالِ الدِّينِ الْأَقْوَمِ وَسَيِّدِنَا شَيْخِ

إِسْمَاعِيلَ الْأَعْلَمِ ○ وَسَيِّدِنَا الشَّيْخِ دَاعُودَ الْوَلِيِّ الْأَحْكَمِ ○ وَغَيْرِهِمْ مِنَ الْأَقْطَابِ

○ وَالْأَوْلِيَاءِ وَالْأَوْلَادِ وَالْأَصْفِيَاءِ ○ وَانْفَعْنَا بِبَرَكَاتِهِمْ يَا رَبِّ الْعَالَمِينَ ○

مَوْلَايَ صَلِّ وَسَلِّمْ دَائِبًا أَبَدًا  
عَلَى حَبِيبِكَ خَيْرِ الْخَلْقِ كُلِّهِمْ

إِنْ زُرْتِ رَوْضَةَ شَيْخِ الْقُطْبِ ذِي الْعِلْمِ  
فَاقْرَأْ عَلَيْهِ سَلَامِي دَائِمَ الدِّيمِ

எங்கள் நேசரே அடையாளமுடைய குத்பாகிய ஷெய்கு தாலுத் ஒலி அவர்களுடைய ரவ்ளாவை நீ ஜியாரத்து செய்தால் அவர்கள் மீதில் நேமமான என் சலாமை ஒதும்.

عَلَا سُبَاكَ بِدَاعُودِ أَخِي الْفَضْلِ  
مُفَضَّلًا بِكُشُوفِ الْغَيْبِ بِالْكَرَمِ

மறைவான கருமங்களை விளங்கி அறிவது கொண்டும் சங்கையைக் கொண்டும் மேன்மையாக்கப்பட்டவர்களாக இருக்கிற ஹாலிலே வருஷையுடைய தாலுத் என்ற நாமம் கொண்டு அவர்களுடைய திருநாம் உற்பத்தியாகி விட்டது.

طَبَّتْ عَجَائِبُهُ عَبَّتْ مَنَاقِبُهُ  
فِي أَنْدِيَاتِ أَقَالِيمِ بِلَاتِهِمْ

அந்த நாயகத்துடைய கீர்த்திகளும் புதுமை விஷயங்களும் பட்டணங்களிலும், சிற்றூர்களிலும் சந்தேகமற பரவி விட்டது.

كَمْ مِنْ خَطِيبٍ بِشَيْطَانِ الْغَوَاءِ نَائِي  
عَنْهُ الْبُصِيبُ بِقَهْرِ الشَّيْخِ ذِي الْحَكَمِ

அழிச்சாட்டியமுடைய ஹைத்தான்களால் சங்கடப்பட்ட எத்தனையோ பேர்கள் ஹிக்மத்துடைய ஷெய்கு தாலுத் ஒலி உடைய அடக்குமுறையால் அந்த ஹைத்தான்கள் அவர்களை விட்டும் நீங்கி போய்விட்டது.

يَا فَوْزَ مَنْ أَمَّ جَدَّوَاهُ بِيَدِ حَتِّهِ  
قَدْ نَالَ مِنْهُ نَصِيبًا كُلَّ مُغْتَمِّ

மேற்படி ஒலியவர்களைப் புகழ்ந்து அவர்கள் தர்மத்தை நாடியவனுக்குக் கிடைத்த பாக்கியத்துக்கு நான் புதுமையாகிறேன். திடனாக அவர்களில் நின்றும் கொள்ள வாழ்வடங்களையும் நல்பேராக பெற்றுக் கொண்டான்.

هُوَ الْخَيْرُ بِأَسْرِ الْغَيْبِ مُحْتَبِلٌ  
لِوَأَعِزِّ مَنْ الرَّحْمَنِ ذِي الْقَدَمِ

அவர்களாகிறவர்கள் னொய்பான காரியம் அடங்களையும் உள் விளங்கி அறிந்தவர்கள். பூர்வீகமான ரஹ்மானிடத்தில் நின்றும் சிறப்பை உடைய ஜண்டாவை சமந்தவர்கள்.

صَلِّ وَسَلِّمْ عَلَى الْبُخْتَارِ يَا غُفْرَانُ  
وَالْأَلِ وَالصَّحْبِ وَالْأَتْبَاعِ كُلِّهِمْ  
وَارْحَمْنَا ظَهْرَهُ وَلِقَارِيئِهِ وَمَنْ  
سَبَّحُوهُ بِالشَّيْخِ دَاءُ وَدِ أَخِي الْعَزْمِ

பிழை பொறுக்கும்படியான ஆண்டவனே! தெரிந்தெடுக்கப்பட்ட எங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீதிலும் அவர்களுடைய ஆல், அஸ்ஹாபி துயர்ந்தோர் அடங்கள் மீதிலும் நீ ஸலவாத்தும், சலாமும் சொல்லியருள். நல் கருத்தையுடைய ஷெய்கு தாலுத் ஒலியின் பொருட்டால் இதைக் கோர்வை செய்தவர்க்கும் ஒதியவர்க்கும் கேட்டவர்க்கும் ஆண்டவனே நீ ரஹ்மத் செய்வாயாக!

## دُعَا

لَكَ الْحُدُ يَا رَبُّ يَا اللَّهُ ○ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ  
وَبَارِكْ وَسَلِّمْ ○ اللَّهُمَّ وَقِّنَا لِصَالِحِ الْأَعْمَالِ ○ وَلَا تُخَيِّبْنَا بِطُولِ الْأَمَالِ ○ وَعَانَا  
عَلَىٰ إِقَامِ الصَّلَاةِ ○ وَاتِّبَاءِ الزَّكَاةِ ○ وَصِيَامِ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ  
وَحَجِّ الْبَيْتِكَ الْحَرَامِ ○ وَزِيَارَةِ نَبِيِّكَ مُحَمَّدٍ عَلَيْهِ السَّلَامُ ○ اللَّهُمَّ اشْفِنَا مِنَ  
الْأَمْرَاضِ وَالْأَسْقَامِ ○ وَعَافِنَا عَنِ الْخَطَايَا وَالْأَثَامِ ○ وَعَالَجْ قُلُوبَنَا بِعَالَجَتِكَ  
وَوَبِّصْ بَصَائِرَنَا بِهَدَايَتِكَ ○ اللَّهُمَّ إِنَّا قَدْ قَرَأْنَا مَنَاقِبَ وَلِيِّكَ مَوْلَانَا الشَّيْخِ



دَاعُودٌ ○ فَعَفِرْنَا وَارْحَمْنَا بِجَاهِهِ يَا دُودٌ ○ اللَّهُمَّ يَا قَاضِيَ الْحَاجَاتِ يَا دَافِعَ  
الْبَلِيَّاتِ ○ فَبَلِّغْنَا الْبُرَادَ ○ وَقِنَا الْفَسَادَ ○ اللَّهُمَّ إِنَّا فِي بَحَارِ الْعِصْيَانِ غَارِقِينَ  
○ وَبِشِبَاكِ الطُّغْيَانِ وَاقِعِينَ ○ فَخَلِّصْنَا مِنَ الدُّنُوبِ ○ وَطَهِّرْنَا مِنَ الْعُيُوبِ ○  
اللَّهُمَّ كَرِّمِكَ مَشْهُورٌ وَفَضْلِكَ مَذْكُورٌ فَنَسْئَلُكَ ○ اللَّهُمَّ مِنْ كَرَمِكَ الْوَافِرِ  
○ وَمِنْ فَضْلِكَ الْبُتْكَاثِرِ ○ اللَّهُمَّ ارْزُقْنَا اتِّبَاعَ نَبِيِّكَ خَاتِمِ الْأَنْبِيَاءِ ○ وَاقْتِدَاءَ  
أَحْبَابِكَ وَأَقْطَابِكَ وَالْأَوْلِيَاءِ وَاخْتِمْنَا بِالْخَيْرِ ○ وَبَعْدْنَا عَشِيَّ الضَّيْرِ ○

إِلَهِي تَمَّ مَنَقِبُ ذِي ضِيَاءٍ  
سَبِيَّ شَيْخِ دَاعُودِ السَّنَاءِ

எனது ஆண்டவா! அழகுடைய ஷெய்கு தாலுத் ஒலி அவர்களுடைய கீர்த்தியைப் பொதிந்த இந்த மௌலிது நிரப்பமாகி விட்டது.

وَسَلِّبْنَا مِنَ الْأَفَاتِ سَلْبًا  
وَعَنْ طَعْنٍ وَطَاعُونَ وَوَبَاءٍ

ஆகையால் எங்களைக் குத்து வியாதி, பிளேக், பேதி முதலிய எல்லா ஆபத்துக்களை விட்டும் சலாமத்தாக்கி வைப்பாயாக!

إِلٰهِي أَشْفِ سَقَامَ الْمُسْلِمِينَ  
بِدَاءِ وَدِ الْوَيْ شَيْخِ الدَّوَاءِ

எங்களது ஆண்டவா வியாதிகளுக்கு மருந்தாகிய ஷெய்கு தாவூத் ஒலியவர்கள் பொருட்டால் எல்லா முஸ்லிம்களுடைய வியாதிகளையும் நீ சவுக்கியமாக்கி வைப்பாயாக!

وَوَسِّعْ رِزْقَنَا وَارْزُقْ حَلَالًا  
بِئْسَ لِابْعُسَى وَالْعَنَاءِ

எங்களுடைய ரிஜ்கை விஸ்தீரணமாக்கி வைத்து அந்த ரிஜ்கை வருத்தமில்லாமல் லேசுடனே ஹலாலான ரிஜ்காக தந்தருள்.

إِلٰهِي بَعِّدْ عَنَّا الْبَلَايَا  
وَأَرْخِصْ سَعْرَنَا دُونَ الْغَلَاءِ

எங்களது ஆண்டவா! நீ எங்களை விட்டும் பலாய்களை தூராக்கி வைப்பாயாக! இன்னும் எங்கள் தானியம் தவச முதலானதுகளை விலை ஏறாமல் மலிவாக்கி வைப்பாயாக!

وَأَلْفُ بَيْنَ أَحْبَابِ كِرَامِ  
بِخَيْرٍ أَسْعَفْنَهُمْ بِالْمُنَاءِ

சங்கையான சிநேகிதர்களுக்கு இடையில் நலவைக் கொண்டு மருகுதலாக்கி வைப்பாயாக! அவர் நாடிய மேலெண்ணமே அவர்களுக்கு நீ இழுத்துக் கொடு.

إِلٰهِي اَرْحَمَ لَنَا وَالْمُسْلِمِينَ  
بِغُفْرَانٍ وَاَعْطَاءِ الصَّفَاءِ

எங்களது ஆண்டவா! எங்களுக்கும் மற்றும் முஸ்லிம்களுக்கும் பிழை பொறுத்து கல்பைத் தெளிவாக்கி வைப்பது கொண்டும் நீ கிருபை செய்வாயாக!

وَصَلِّ عَلَى حَبِيبِكَ كُلِّ وَقْتٍ  
وَالِئْتُمْ أَصْحَابِ الْوَفَاءِ

நேரம் அடங்களிலும் அந்த ஹபீபு முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதிலும் அவர்கள் கிளையார்கள் மீதிலும் வாக்குறுதியை நிறைவேற்றும் அவர்கள் தோழமார்கள் மீதிலும் நீ ஸலவாத்து சொல்லி அருள்.

إِلٰهِي اَرْحَمَ لِجَامِعِ ذِي الْبَنَاتِ  
وَقَارِيئِهَا وَاَصْحَابِ اعْتِنَاءِ  
بِطَيْعٍ وَّاشْتِهَارِنِي بِبِلَادٍ  
وَمُطْعِمِهِمْ عَلَى شَيْخِ الشَّنَاءِ

எங்களது ஆண்டவா! இந்த மௌலிதைக் கோர்வை செய்தவருக்கும் இதை ஒதி வந்தவர்களுக்கும் இதை அச்சிட்டவர்களுக்கும் இதை அச்சிடும்படி வேண்டுகல் செய்தவர்களுக்கும் ஊர்களில் இதை பிரஸ்தாபம் செய்தவர்களுக்கும் புகழுடைய ஷெய்கு தாலூத் ஒலியின் பெயரால் ஜனங்களுக்கு விருந்தளித்தவர்களுக்கும் நீ கிருபை ரஹ்மத்து செய்வாயாக. ஆமீன். யாரப்பல் ஆலமீன். வல்ஹம்து வில்லாஹி ரப்பில் ஆலமீன்.

إِرْحَمِ الْحَاضِرِينَ	يَا اللَّهُ يَا اللَّهُ
عَنْ عَوْنِ الْعَالِيَيْنِ	رَضِيَ اللَّهُ رَبُّنَا
دَاعُودَ الْحَكِيمِ	شَيْخَنَا الْأَكْرَمِ
أَعْطِنَا أَجْبَعِينَ	رَأْفَةً وَشَفَقَةً

وَصَلَّى اللَّهُ عَلَى خَيْرِ خَلْقِهِ وَمَطْهَرَ لُطْفِهِ وَنُورَ عَرْشِهِ وَمَخَزِنِ كَنْزِهِ وَلَوْلَوْ صُدْفُهُ

سَيِّدِنَا مُحَمَّدٍ وَإِلَيْهِ وَصَحْبِهِ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا ○ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ

الْعَالِيَيْنِ ○

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

الْحَمْدُ لِلَّهِ حَمْدًا دَائِبًا أَبَدًا

وَالشُّكْرُ شُكْرًا غَزِيرًا وَأَصْبَارًا غَدًّا

ثُمَّ الصَّلَاةُ عَلَى وَاقِي الْأَنْامِ رَدًّا

وَالْأَلِّ وَالصَّحْبِ وَالتَّبَاعِ فِي الدِّينِ

يَا غَوْثَ كُلِّ وَرَايَ غَوْثَ الْجَرَا وَحَرَا، يَا مُنْبِعَ مَنبِعِ فَيْضِ السَّمَا وَثَرَا

يَا بَحْرَ عَيْنِ الْوَرَايَ نَهْرِ الْحَرَا وَسِرَايَ، حَبْرَ الْكِرَامِ الشَّرَافِي دَاؤُدُ وَاوِي

حَبَيْتَ قَوْمَكُمْ مِنْ كُلِّ مَنْ قَنَّتَا، شَفَيْتَ أَهْلَ الرَّجَا إِلَيْكُمْ وَأَنِي

رَفَعْتَ كُلَّ مُرِيدِي نَهْجِكُمْ عَلَتَا، وَحَصَلْنَا مَطْلَبِي يَا دَاؤُدُ وَاوِي

أُظْهِرْتُمْ مُشْرِقًا شَرِيقَ نُورِ الصَّبَا، مُطَيَّبَ الْأَصْلِ وَالنَّصْبَانِ وَالْحَسْبَا

مُؤَفَّقَ الْفِقْهِ وَالْعُرْفَانِ وَالْأَدْبَا، وَفَرَّجْنَا كُرْبَتِي يَا دَاؤُدُ وَاوِي

أَنِي نِدَاءُ مِنَ الرَّحْمَنِ فِي قَدَمِ، كُنِّي خَلِيفًا شَرِيفًا كَانَ ذَا أَرَمِ

كُنْ شَافِعًا دَا فِعَا عَلَلًا وَذَا عَصَمِ، وَكَشَفْنَا غَمَّتِي يَا دَاؤُدُ وَاوِي

كَمْ مِنْ ذُكُورٍ نِسَاءٍ كُنَّ مُبْتَلِيَاتٍ، أَنْسَا وَجَنَّا مِنَ الْأَنْوَاعِ بِالْحُزْنَاتِ

مَعْدُومَةً كُلَّهَا مِنْكُمْ ذَوِي الْبَرَكَاتِ، وَفَرَّجْنَا كُرْبَتِي يَا دَاؤُدُ وَاوِي

كَمْ مِنْ أَنْاسٍ إِيَّاسٍ زَارِ خَاضِعَةً، رَاجِحِ بِنَاجٍ أُنَى عَنْ كُلِّ دَاهِيَةٍ

يَوْمًا وَرَوْمًا عَطُومِنكُمْ وَمَاهِيَةٍ، وَالْفَيْضَةَ صَيِّبِنُ يَادِءُودُ وِلِيِّ

قَدْ عَجَبَ أَهْلُ التُّغَى فِي الصِّدْقِ وَالْوُثْقَى، وَالْإِجْتِهَادِ وَفِي الْكِرَمِ وَالْوُثْقَى

حَازِلَهَا كُلَّهَا مِنْ خَالِقِ خَلْقًا، وَنَوَّرَنُ رَغْبَتِي يَادِءُودُ وِلِيِّ

قَدْ كُنْتَ غَوْثًا غِيَاثًا فَاقَ فَاتِقَةً، كُلَّ الْوَيْيِ الْعَلِيِّ فِي كُلِّ رَأْبَةٍ

رَفَعُ وَنَفَعُ لَنَا مِنْكُمْ وَثَائِقَةً، وَنَاصِرُنُ رَغْبَتِي يَادِءُودُ وِلِيِّ

رَأَيْتُ أَمِيَّةَ الْوُلْدَانِ خَاسِرَةً، مِنْ الْجُنُونِ شَيَاطِينِ وَمَاشِيَةٍ

مَنْزُوعَةً كُلَّهَا مِنْكُمْ وَبَارِزَةً، وَحَصَلَنُ مَطْلَبِي يَادِءُودُ وِلِيِّ

كُلَّ الْخَلَائِقِ فِي عَلِيَاكُمْ جُبَعُوا، تَوَعَّا وَتَوَعَّا لَكُمْ فِي مَدْحِكُمْ وَسَعُوا

عُشْرُ الْعَوَاشِرِ مِنْهَا كَانَ مَا وَسَعُوا، وَرَفَعَنُ هَيْتِي يَادِءُودُ وِلِيِّ

أَنْتَ الَّذِي قَالَ أَهْلُ الْحِلْمِ وَالْحِكْمِ، غَوَّثَ الْوَرَايَ كُلَّ مَنْ نَادَاكَ مِنْ أَلِمَ

يَا بَنَ الْعَظِيمِينَ قَدْ أَحْرَزْتَ بِالْكَرَمِ، وَقَوَّيْنُ قُوَّتِي يَادَا عُوْدُوْلِي

كَمْ مِّنْ خَوَارِقِكُمْ مِنْكُمْ لَنَا شَهْرَةٌ، مِّنْوَرٌ قَلْبِنَا مِنْهَا وَمُنْبَهْرَةٌ

كَمُعْجَزَاتِ رَسُولٍ فِي الْوَرَايِ شَهْرَةٌ، وَخَلَّصَنُ كُرْبَتِي يَادَا عُوْدُوْلِي

قَدْ كُنْتَ دُرًّا أَخْيَرًا بَانَ عَنْ نَظَرٍ، وَكُنْتَ شَمْسًا مُنِيرًا بَانَ عَنْ بَصَرٍ

يَا خَيْرَ مَنْ صَرَّتْهُ شَفْعًا وَيَانَصِرَ، وَحَافِظَنُ نِعْبَتِي يَادَا عُوْدُوْلِي

وَالْجِنُّ يَهْتَفُ وَالشَّيْطَانُ خَاشِعَةٌ، وَالْإِنْسُ يُقْرَبُ وَالْأَرْوَاحُ دَاهِيَةٌ

فِي كُلِّ حِينٍ مِنَ الْأَحْيَانِ شَائِقَةٌ، وَصَيَّرَنُ سَيْرَتِي يَادَا عُوْدُوْلِي

نَوَّرْتَ مَوْلِدَكُمُ بِالْعِلْمِ مَخْفِيَةً، وَقَرَّرْتَ مَنْشَاءَكُمُ بِالسِّرِّ مَخْفِيَةً

صَيَّبْتَ مَقْبَرَكُمُ بِالْخُدَمِ مَطْفِيَةً، وَبَصَّرَنُ حَبَّتِي يَادَا عُوْدُوْلِي

وَقُلْتُ يَا مَدَدِي مَدَدِي عَلَى أَمْدِي، لِكُلِّ مَنْ نَادَى شَوْقًا لِبُعْتَدِي

بَصِيرٌ مَطْلُوبُهُ مَقْبُولَةٌ بِيَدِي، وَدَلَّتِي قُرْبَتِي يَادَا عُدُودِي

الْتُّورُ لَا مَعَةَ مِّنْكُمْ وَفَائِضَةٌ، مِّنْكُمْ وَوَاصِلَةٌ مِّنْكُمْ وَحَاصِلَةٌ

وَصَاقِظٌ سَقَطَ رَاجٍ وَرَاجِيَةٌ، وَقَوَّيْنِ بِيَعْتِي يَادَا عُدُودِي

كَمْ مِنْ أَنْاسٍ كَبَارٍ أَجْوَابِ الْبَاقِرِّوَا، جَاءُوا الرِّوَضَاتِ كَمْ رَامُوا الْبَاقِرِّوَا

صَارُوا وَقَدْ أُعْطُوا فَوْقَ الرَّجَافِقِرِّوَا، فَنَاصِرُنْ شِكْوِي يَادَا عُدُودِي

خَدَمَتْ جُسُومَ جَبِيْعِ الْأَوْلِيَا شَبْرُوا، جَاءُوا الْكُمُ خَشَعًا مِنْ كُلِّ مَا أَمْرُوا

فِيَالَهُمْ خُدْمًا مِنْ شَأْنِكُمْ وَقَرُّوَا، وَامْرًا خُدْمَتِي يَادَا عُدُودِي

وَكَانَ قَوْمٌ مِنَ الْإِنْسَانِ قَدْ مُنِعُوا، تَقَرَّبَ السِّرِّ عَنْهُمْ خَاشِعًا خَشَعُوا

جَاءُوا لِخُدْمَتِكُمْ وَبَارِعَا وَرَعُوا، طُوبَى لَهُمْ وَلَهُمْ يَادَا عُدُودِي



كُلَّ الْخَلَائِقِ بِالْإِثْمِاقِ مُنْطَبِقَةً، عَلَى كِبَالِكَ مَا مُعْطِيكَ مَا وَفَّقَةً  
حَتَّى الْبَوَارِيزِ بِالْعِصْيَانِ مُنْفَسِقَةً، كُنْ نَاصِرًا لِي رِضَايَا دَاعُو دَوْلِي  
يَا ذِمَّتِي عِصْبَتِي يَا قُوَّتِي قُرْبَتِي، كُنْ لِي شَفِيعًا عَلَى الْأَحْيَانِ مَا نَسْتِي  
مُنِيرٌ عَرَضِي وَخُذْبِيدِي حَسِي لُبَّتِي، كُنْ لِي ظَهِيرًا مَدَامِي يَا دَاعُو دَوْلِي  
اجْعَلْ لَنَا مُنْبَعًا مِنْكُمْ وَمَرْقَدَنَا، شَفِيعَنَا غَدْنَا كُنْ وَاصِلًا غَدْنَا  
مِنْكَ وَمَقْصَدَنَا كُنْ رَافِعًا مُنْتَنَا، كُنْ نَاصِرًا لِي مَدِينِي يَا دَاعُو دَوْلِي  
وَادْعُو لَنَا غَافِرًا دَوْمًا لِيغْفِرْنَا، لِيَسْجُوعَنَا لِمَا قَدْ كَانَ فَائِقَنَا  
وَقَاضِيَا كُلِّهَا خَطْرًا أَوْ عَافِينَا، كُنْ شَافِعًا مَدَدًا يَا دَاعُو دَوْلِي  
يَا رَبِّ اجْعَلْ صَلَاةَ مِنْكَ فَائِضَةً، عَلَى الَّذِي مِنْكَ بَانَ الْكُونَ دَائِبَةً  
وَالِهِ وَالَّذِي نُورًا أَوْ غَامِضَةً، مُشْفِعًا وَنَسَايَا دَاعُو دَوْلِي